



இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின்
பாராளுமன்றம்

1990 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க,
உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டம்

[1990, நவம்பர் மாதம் 29 ஆம் தேதியன்று அத்தாட்சிப்படுத்தப்பட்டது.]

அரசினர் ஆணைப்படி அச்சிடப்பட்டது.

1990 நவம்பர் 30 ஆம் தேதிய இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் வர்த்தமானப்
பத்திரிகையின் II ஆம் பகுதிக்குக் குறைநிரப்பியாக வெளியிடப்பட்டது

இலங்கை அரசாங்க அச்சுத் திணைக்களத்திற் பதிப்பிக்கப்பெற்றது

சேர்மம்படி அரசாங்க வெளியிடல் துறைக்கீழ் பதிற்றுக்கொள்ளலாம்.

தமிழ்செயல் - ரூபா 3.10

[1990 நவம்பர் மாதம் 29 ஆந் தேதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது]

ச. வ.-ஒ. 28/90
2093

1979 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க உண்ணாட்டரசிறைச்
சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டம்

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்
தினூல் பின்வருமாறு சட்டமாக்கப்படுவதாகுக :-

1. இச்சட்டம் 1990 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க, உண்ணாட்
டரசிறை (திருத்தச்) சட்டம் என எடுத்துக்காட்டப்படலாம்.

சருக்கப் பெயர்.

2. (இதனைத்துப்பின்னர் “முதன்மைச் சட்டவாக்கம்” எனக்
குறிப்பிடு செய்யப்படும்) 1979 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க,
உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் 8 ஆம் பிரிவு, அப்பிரிவின் (அ)
என்னும் பந்தியில் இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது :-

1979 ஆம் ஆண்
டின் 28 ஆம்
இலக்கச் சட்டத்
தின் 8 ஆம் பிரி
வைத் திருத்த
தல்.

(1) அப்பந்தியின் (LV) என்னும் உப்பந்தியின் (iii) ஆம்
வியத்தில் “நம்பிக்கைப்பொறுப்பு நிதியத்தின்; அத்
துடன்” என்ற சொற்களுக்குப் பதிலாக “நம்பிக்கைப்
பொறுப்பு நிதியத்தின்;” என்ற சொற்களை இடுவதன்
மூலமும்;

(2) அப்பந்தியின் (LVI) என்னும் உப்பந்தியில் “கமத்தொழிற்
காப்புறுதிச் சபையின்” என்ற சொற்களுக்குப் பதிலாக
“கமத்தொழிற் காப்புறுதிச் சபையின் ; அத்துடன்”
என்ற சொற்களை இடுவதன் மூலமும்; அத்துடன்

(3) அப்பந்தியின் முடிவில் பின்வரும் உப்பந்திகளைச் சேர்ப்
பதன் மூலமும்:-

(LVII) 1987 ஆம் ஆண்டின் 50 ஆம் இலக்க மீயுயர்
நீதிமன்றக் கட்டிடத்தொகுதி மூகாமைச் சபைச்
சட்டத்தினால் தாபிக்கப்பட்ட மீயுயர் நீதிமன்றக்
கட்டிடத்தொகுதி மூகாமைச் சபையின்;

(LVIII) சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கக் குழுவின்;
அத்துடன்

(LIX) 1988 ஆம் ஆண்டின் 53 ஆம் இலக்க, இலங்கை
கொள்கைக் கற்கைகள் நிறுவகச் சட்டத்தினால்
தாபிக்கப்பட்ட இலங்கை கொள்கைக் கற்கைகள்
நிறுவனத்தின்.”.

3. முதன்மைச் சட்டவாக்கத்தின் 9 ஆம் பிரிவானது, அப்பிரி
வின் (1) ஆம் உப்பிரிவில் இத்தாற் பின்வருமாறு திருத்தப்படு
கின்றது:-

முதன்மைச்
சட்டவாக்கத்தின்
9 ஆம் பிரிவைத்
திருத்ததலை.

(1) உவவுப்பிரிவின் (ஆ) என்னும் பந்தியில்-

(அ) (viii) ஆம் உப்பந்தியை உடனடுத்துப் பின்வரும்
உப்பந்தியைச் சேர்ப்பதன்மூலமும்:-

“(ix) 1988 ஆம் ஆண்டின்
53 ஆம் இலக்க, இலங்கை கொள்கைக்
கற்கைகள் நிறுவகச் சட்டத்தினால்

தாபிக்கப்பட்ட, இலங்கை கொள்கை கற
கைகள் நிறுவகத்தின் ஊழியர் ஒரு
வரின்;” அத்துடன்

(ஆ) “வியங்கள் (i), (ii), (iii), (iv), (v), (vi)
அல்லது (vii) என்பனவற்றில் குறிப்பிடப்
பட்டவரான” என்ற சொற்களுக்கும்
எண்களுக்கும் பதிலாக “வியங்கள்
(i), (ii), (iii), (iv), (v), (vi),
(vii), (viii) அல்லது (ix) என்பன
வற்றில் குறிப்பிடப்பட்டவரான” என்ற
சொற்களையும் எண்களையும் இடுவதன்
மூலமும்;” அத்துடன்

(2) அவ்வட்பிரிவின் (எ) என்னும் பந்தியில் “சர்வதேச
நீர்ப்பாசன நிறுவனத்தினால் அல்லது கொழும்புத்
திட்டப் பணியகத்தினால், அல்லது ஆசிய
அபிவிருத்தி வங்கியினால்” என்ற சொற்களுக்
குப் பதிலாக “சர்வதேச நீர்ப்பாசன நிறுவனத்தி
னால் அல்லது கொழும்புத் திட்டப்பணியகத்தினால்,
ஆசிய அபிவிருத்தி வங்கியினால், உலக வங்கியி
னால், அல்லது சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக்
குழுவினால்” என்ற சொற்களை இடுவதன் மூல
மும்.

முதன்மைச் சட்ட
வாக்கத்தின்
11 ஆம் பிரிவைத்
திருத்ததல்.

4. முதன்மைச் சட்டவாக்கத்தின் 11 ஆம் பிரிவானது,
அப்பிரிவின் (ஆ) என்னும் பந்தியில் “இச்சட்டத்தின் 17 ஆம்,
17அ ஆம், 18 ஆம், 19 ஆம், 20 ஆம், 20அ ஆம், 20ஆ ஆம்,
20இ ஆம், 21 ஆம், 22 ஆம், 22அ ஆம், 22ஆ ஆம், 22இ ஆம்
அல்லது 22ஈ ஆம்” என்ற சொற்களுக்கும் எண்களுக்கும்
பதிலாக “இச்சட்டத்தின் 17 ஆம், 17அ ஆம், 17இ
ஆம், 17ஈ ஆம், 18 ஆம், 19 ஆம், 20 ஆம், 20அ ஆம்
20ஆ ஆம், 20இ ஆம், 21 ஆம், 22 ஆம், 22அ ஆம், 22இ ஆம்,
22ஈ ஆம், 22ஈஈஈ ஆம் அல்லது 22ஈஈஈஈ ஆம்” என்ற சொற்
களையும் எண்களையும் இடுவதன்மூலமும்.

முதன்மைச் சட்ட
வாக்கத்தின்
14 ஆம் பிரிவைத்
திருத்ததல்.

5. முதன்மைச் சட்டவாக்கத்தின் 14 ஆம் பிரிவானது, அப்பிரி
வின் (அ) என்னும் பந்தியில் இத்தால் பின்வருமாறு திருத்தப்
படுகின்றது :-

(1) அப்பந்தியின். (xv) ஆம் உப்பந்தியில் “கைமாற்றப்,
படுவதன்மீதும்; அத்துடன்” என்ற சொற்
களுக்குப் பதிலாக “கைமாற்றப்படுவதன்மீதும்;”
என்ற சொற்களை இடுவதன்மூலமும்;

(2) அப்பந்தியின் (xvi) ஆம் உப்பந்தியில் “மூலதன
வருமான மிகை.” என்ற சொற்களுக்குப் பதி
லாக “மூலதன வருமான மிகை; அத்துடன்”
என்ற சொற்களை இடுவதன் மூலமும்;

(3) (xvi) ஆம் உட்பந்தியை உடனடுத்துப் பின்வரும் உட்பந்திகளை உட்புகுத்துவதன் மூலமும்:—

“(xvii) 1990 சனவரி 1 ஆம் தேதியன்று அல்லது அதற்குப்பின்னர் எவரேனும் தனியாளினால் வைத்திருக்கப்பட்ட ஆதனத்தின் விற்பனையின் மீதும் (அத்தகைய விற்பனைக்கு நேர்முன்னர் ஏதேனும் தொழிலினைது சொத்துக்களின் பாகமாகவமைந்த ஏதேனும் ஆதனம் தவிர), முழு விற்பனை வரும்படிகளும் அத்தகைய விற்பனைத் தேதியிலிருந்து ஓராண்டினுள் ஆனால் 1992 ஏப்பிரல் 1 ஆம் தேதியன்று அல்லது அதன் முன்னர், எல்வேயுள்ள பங்கு எதுவும் தவிர பின்வரும் ஏதேனும் கம்பனியினுள் ஏதேனும் சாதாரணப் பங்கைக் கொள்வனவு செய்வதில் முதலீடு செய்யப்பட்டது, அதாவது—

(அ) 17இ ஆம் பிரிவில் அல்லது 22ஈஈஈ ஆம் பிரிவில் அல்லது 22ஈஈஈஈ ஆம் பிரிவில் குறிப்பீடு செய்யப்பட்ட ஏதேனும் கம்பெனியில், அல்லது

(ஆ) 17உ ஆம் பிரிவில் குறிப்பீடுசெய்யப்பட்ட ஒரு பொறுப்பு முயற்சியைக் கொண்டு நடாத்துகின்ற ஏதேனும் கம்பெனியில், அவ்வாறு முதலீடு செய்யப்பட்ட பணத்தொகை அத்தகைய பொறுப்புமுயற்சியின் உற்பத்தித்திறனை விசாலிக்கும் நோக்கத்துக்காக மட்டுமே யென அத்தகைய கம்பெனியினால் அத்தாட்சிப்படுத்தப்பட்டது,

அத்தகைய விற்பனையின்மீதும்:

ஆயின், இவ்வட்பிரிவின் ஏற்பாடுகள், அத்தகைய முதலீடு தொடர்பிலான விடு தொகையொன்று ஏதேனும் வரி மதிப்பீட்டாண்டுக்காக அத்தனியாளின் மதிப்பிடப்படற்குரிய வருமானத்திலிருந்து 31 ஆம் பிரிவின் கீழ் கழிக்கப்பட்டது ஏற்புடையனவாதலாகாது:

ஆயின், மேலும், அத்தனியாளின் இறப்பின் மூலமாகவன்றி வேறுவகையாக அத்தகைய கொள்வனவுத் தேதியிலிருந்து ஐந்தாண்டுகளினுள் அவ்

வாறு கொள்வனவு செய்யப்பட்ட ஏதே
னும் பங்கிலான ஏதேனும் சொத்தாண்
மை மாற்றம் இடம்பெறுமிடத்து:—

- (i) எந்தப் பங்குதொடர்பில் சொத்
தாண்மைமாற்றம் இடம்பெறு
கின்றதோ அந்தப் பங்கைக்
கொள்வனவு செய்வதில் முத
லீடு செய்யப்பட்ட பணத்தொ
கைக்கு ஏற்றிக் கூறப்படா
ததாகவுள்ள அத்தகைய மூலதன
வருமானமிகையின் அத்தகைய
பாகம் தொடர்பில் இவ்வுட்பிரி
வின் கீழ் வழங்கப்பட்ட வரு
மானவரி விலக்களிப்பு வழங்
கப்பட்டிராவிடின் அத்தகைய
மூலதன வருமானமிகை எழுந்த
வரிமதிப்பீட்டாண்டுக்கு அத்த
கைய தனியாள் ஆளாகவிருந்தி
ருக்கும் வருமானவரி; அத்து
டன்
- (ii) அத்தகைய மூலதனலாப மேற்
பட்ட மதிப்பீட்டாண்டுக்கான வரு
மானவரி விதிப்பனவு

என்பவற்றுக்கிடையிலான வித்தியா
சத்தைக் கொண்ட மேலதிக வரி
மதிப்பீடொன்று, இச்சட்டத்தில் எது
எவ்விதமிருப்பினும், அத்தனியாள்
தொடர்பில், அத்தகைய விற்பனை
செய்யப்பட்ட வரிமதிப்பீட்டாண்டுக்குச்
செய்யப்படுதல் வேண்டுமென்பதுடன்,
அதற்கிணங்க வரிமதிப்பீட்டறிவித்
தல், மேன்முறையீடு, ஏனைய நடவ
டிக்கைகள் என்பன தொடர்பான
இச்சட்டத்தின் ஏற்பாடுகள் அத்தகைய
மேலதிக வரிமதிப்பீட்டுக்கு ஏற்புடைய
யனவாதலும் வேண்டும்.

இவ்வுட்பிரிவின் நோக்கங்களுக்
காக “எந்தப் பங்கைக் கொள்வனவு
செய்வதில் முதலீடு செய்யப்பட்ட
பணத்தொகைக்கு ஏற்றிக் கூறப்பட
படாபாலதாகவுள்ள அத்தகைய
மூலதன வருமானமிகையின் அத்த
கைய பாகம்” என்ற சொல்லமை
ப்பு அத்தகைய மூலதன வருமான

மிகை முழுவதும் இப்பந்தியிற் குறிப்பீடு செய்யப்பட்ட ஆதனத்தின் முழு விற்பனை வரும்படிக்கும் என்ன விசிதாசாரத்தைக் கொண்டுள்ளதோ அந்த விசிதாசாரத்தை எந்தப் பங்குதொடர்பில் சொத்தாண்மை மாற்றம் இடம்பெறுகின்றதோ அந்தப் பங்கைக் கொள்வனவு செய்வதில் முதலீடு செய்யப்படவுள்ள டணத் தொகையை கொண்டுள்ள பணத்தொகை என்று பொருளாகும்;

(xviii) 22ஈஈஈ ஆம் பிரிவில் குறிப்பீடு செய்யப்பட்ட ஏதேனும் தொழில் முயற்சி மூலதனக் கம்பனி வேறேதேனும் கம்பனியில் வைத்திருக்கும் ஏதேனும் பங்கு அல்லது பங்குத் தொகுதி அதனால் விற்பனை செய்யப்படுவதன் மீதும்;

(xix) 22ஈஈஈஈ ஆம் பிரிவின் குறிப்பீடு செய்யப்பட்ட ஏதேனும் கூறு நம்பிக்கைப்பொறுப்பினால் அல்லது பரஸ்பர நிதியத்தினால் வேறேதேனும் கம்பனியில் வைத்திருக்கப்படும் ஏதேனும் பங்கு அல்லது பங்குத்தொகுதி அத்தகைய கூறுநம்பிக்கைப் பொறுப்பினால் அல்லது பரஸ்பர நிதியத்தினால் விற்பனை செய்யப்படுவதன்மீதும்; அத்துடன்.

(xx) ஏதேனும் கூறு எவரேனும் ஆளினால் கொள்ளப்பட்ட தேதியிலிருந்து ஓராண்டிற்குப்பின் ஏதேனும் கூறு நம்பிக்கைப்பொறுப்பில் அல்லது ஏதேனும் பரஸ்பர நிதியத்தில் அத்தகைய ஆளினால் வைத்திருக்கப்படும் அத்தகைய கூறு அத்தகைய ஆளினால் விற்பனை செய்யப்படுவதன்மீதும்.”

(xxi) விலைகோரிப் பெறப்பட்ட பங்குடைப் பகிரங்கக் கம்பனியொன்றின் ஏதேனும் பங்கு எவரேனும் ஆளினால் கொள்ளப்பட்ட தேதியிலிருந்து ஓராண்டின் பின்னர், பங்கின் சொத்தாண்மையிலான மாற்றத்தின்மீதும்.”

முதன்மைச் சட்ட
வாக்கத்தின்
17ஆ, 17இ, 17ஈ,
17உ, 17ஊ, 17எ
என்னும் புதிய
பிரிவுகளை உட்பு
ருக்கதல்.

6. முதன்மைச் சட்டவாக்கத்தின் 17அ என்னும் பிரிவை உடனடித்துப்பின்வரும் பிரிவுகள் இத்தால் உட்புருத்தப்படுகின்றன என்பதுடன், இவை அச்சட்டவாக்கத்தின் 17ஆ, 17இ, 17ஈ, 17உ, 17ஊ, 17எ என்னும் பிரிவுகளாகப் பயனுடையனவாதலும் வேண்டும் :—

“எதேனும்
கொள்வனவு
நிலையத்தின்
இலாபங்களையும்
வருமானத்
தையும் வருமான
வரியிலிருந்து
விலக்களித்தல்.

17ஆ. (1) (மூலதனச் சொத்துக்களின் விற்பனை யினாலான எவையேனும் இலாபங்களும் வருமானமும் தவிர) (2) ஆம் உட்பிரிவின் குறிப்பீடு செய்யப்பட்ட எதேனும் பொறுப்புமுயற்சியின் (3) ஆம் பிரிவின் (அ) என்னும் பந்தியின் கருத்துக்குட்பட்ட இலாபங்களும் வருமானமும், அத்தகைய பொறுப்புமுயற்சி தொழில்நடாத்தத் தொடங்கிய வரிமதிப்பீட்டாண்டு தொடங்கியதிலிருந்து ஐந்தாண்டுக்காலப்பகுதிக்கு வருமானவரி லிருந்து விலக்களிக்கப்படுதல் வேண்டும்.

(2) ஓராம் உட்பிரிவின் ஏற்பாடுகள் பின்வரும் எதேனும் பொறுப்புமுயற்சிக்கு ஏற்புடையன வாதல் வேண்டும் :—

(அ) 1990 சனவரி 1ஆம் தேதியன்று அல்லது அதற்குப்பின்னர் தொழில்நடாத்தத் தொடங்கியது ;

(ஆ) கொள்கைத் திட்டமிடல், செயற்படுத்தல் என்ற விடயத்துக்குப் பொறுப்பாகவுள்ள அமைச்சரின் விதப்புரையின் மீது, 1992 ஏப்பிரல் 1ஆம் தேதியன்று அல்லது அதற்குமுன்னர் கசெற்றில் வெளியிடப்பட்ட அறிவித்தலினால், இப்பிரிவு ஏற்புடையதாக ஒரு பொறுப்பு முயற்சியாகவுள்ளது என அமைச்சரினால் அங்கீகரிக்கப்பட்டது ;

(இ) தொகையாகக் கருந்தேயிலை, கீரேப் இறப்பர், தகட்டு இறப்பர், கழிவு இறப்பர், தேங்காய் எண்ணெய், உலர்த்திய தேங்காய், கொப்பளா, உடன் தேங்காய்கள், தென்னந்தும்பு அல்லது இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்தைக் கருத்திற்கொண்டு கசெற்றில் வெளியிடப்படும் அறிவித்தல் மூலம் அமைச்சரினால் குறித்துரைக்கப் படக்கூடியவாறான அத்தகைய வேறு பொருள் தவிர, எதேனும் கமத் தொழில் அல்லது ஏற்றுமதிசார் பொருளை மீளவிற்பனைக்கெனக்கொள்வனவு செய்வதில் ஈடுபட்டுள்ளது ; அத்துடன்

(ஈ) முன்னர் உளதாயிருந்த ஏதேனும் தொழிலைப் பிளவுபடுத்தல், மீளவமைத்தல் அல்லது கொள்ளுதல்மூலம் உருவாக்கப்படாதது.

(3) இப்பிரிவின் (2) ஆம் உட்பிரிவின் நோக்கங்களுக்காக “ஏதேனும் கமத்தொழில் அல்லது ஏற்றுமதிசார் பொருள்” என்ற சொல்லைமப்பு பின்வருமாறு பொருளாகும் :—

(i) ஏதேனும் கமத்தொழில் விளை பொருள் ; அல்லது

(ii) ஏதேனும் கமத்தொழில் விளை பொருளிலிருந்து உற்பத்திசெய்யப்பட்ட ஏதேனும் பொருள் ; அல்லது

(iii) ஏற்றுமதிக்காக ஏற்றுமதியாளரொருவருக்கு வழங்கப்படவுள்ள உற்பத்தி செய்யப்பட்ட பொருள்.

17இ. (1) இரண்டாம் உட்பிரிவில் குறிப்பீடுசெய்யப்பட்ட ஏதேனும் கம்பனியின்(மூலதனச் சொத்துக்களின்விற்பனையிலிருந்தான எவையேனும் இலாபங்களும் வருமானமும் தவிர) 3ஆம் பிரிவின் (அ) என்னும் பந்தியின் கருத்துக்குட்பட்ட இலாபங்களும் வருமானமும், அத்தகைய கம்பெனி தொழில் கொண்டுவந்ததத் தொடங்கிய வரிமதிப்பீட்டாண்டு தொடங்கியதிலிருந்து ஐந்தாண்டுக் காலப்பகுதிக்கு வருமான வரியிலிருந்து விலக்கிக்கப்படுதல் வேண்டும்.

முன்னோடிப் பொறுப்புமுயற்சி எதனும் இண்பங்கீடையும் வருமானத்தையும் வருமானவரியிலிருந்து விலக்கவிதல்.

(2) ஓராம் உட்பிரிவின் ஏற்பாடுகள்—

(அ) 1990 சனவரி 1ஆம் தேதியன்று அல்லது அதற்குப்பின்னர் தொழில் கொண்டுவந்தத் தொடங்கியதும் ;

(ஆ) கைத்தொழில்கள் என்ற வியதத்துக்குப் பொறுப்பாகவுள்ள அமைச்சரின் விதப்புரையின்மேல், 1992 ஏப்பிரல் 1 ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்னர் கசெற்றில் வெளியிடப்பட்ட கட்டளையினால், இப்பிரிவு எக்கம்பெனிக்கு ஏற்புடையதாகின்றதோ அக்கம்பெனியொன்றாக அமைச்சரால் அங்கீகரிக்கப்பட்டதும் ; அத்துடன்

(இ) (i) கைத்தொழில் உற்பத்திப் பொருட்கள் அல்லது கைத்தொழில் நடைமுறைகள் தொடர்பில் முன்னோடித் தன்மையினதான கைத்தொழிற் பொறுப்புமுயற்சியொன்றை ; அல்லது

(ii) உற்பத்தி நடைமுறைகளில் அல்லது கணணிமென்சுவகைகளும் கணணி தொடர்புடைய அபிவிருத்தி அல்லது கைத்தொழில் வடிவமைப்பு என்பவற்றில் பயிற்சி வழங்குவதற்கான பொறுப்புமுயற்சியொன்றைக் கொண்டுவந்ததுவதில் மாத்திரம் ஈடுபட்டுள்ளதுமான

ஏதேனும் கம்பெனிக்கு ஏற்புடையனவாதல் வேண்டும்:

ஆயினும் அத்தகைய பொறுப்புமுயற்சியானது, முன்னர் உள்தாயிருந்த ஏதேனும் தொழிலைப் பிளவுபடுத்தலினால், மீளவமைத்தலினால், அல்லது கொள்ளுதலினால் உருவாக்கப்பட்ட பொறுப்புமுயற்சியாக இருத்தலாகாது.

உள்ளகக் கட்டமைப்பு வசதிகளை ஏற்பாடு செய்யும் ஏதேனும் கம்பெனியின் இலாபங்களையும் வருமானத்தையும் வருமான வரியிலிருந்து விலக்க வித்தல்.

17ஈ. (1) இரண்டாம் உட்பிரிவிற் குறிப்பீடுசெய்யப்பட்ட ஏதேனும் கம்பெனியின் (மூலதனச் சொத்துக்களின் விற்பனையினாலான எனவையேனும் இலாபங்களும் வருமானமும் தவிர) 3ஆம் பிரிவின் (அ) என்னும் பந்தியின் கருத்துக்குட்பட்ட இலாபங்களும் வருமானமும் அத்தகைய கம்பெனி தொழில் கொண்டுநடாத்தத் தொடங்கியதிலிருந்து ஐந்தாண்டுக் காலப்பகுதியொன்றுக்கு வருமானவரியிலிருந்து விலக்களிக்கப்படுதல் வேண்டும்.

(2) ஓராம் உட்பிரிவின் ஏற்பாடுகள் பின்வரும் ஏதேனும் கம்பெனிக்கு ஏற்புடையனவாதல் வேண்டும்:-

(அ) 1990 சனவரி 1 ஆம் தேதி அல்லது அதற்குப் பின்னர் தொழில் கொண்டு நடாத்தத் தொடங்கியது ;

(ஆ) கைத்தொழில்கள் என்ற விடயத்துக்குப் பொறுப்பு பாகவுள்ள அமைச்சரின் விதப்புரையின்மேல், 1992 ஏப்பிரல் 1 ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்னர் கசெற்றில் வெளியிடப்பட்ட கட்டளைமூலம் இப் பிரிவு ஏற்புடையதாகும் கம்பெனியொன்றாக அமைச்சரினால் அங்கீகரிக்கப்பட்டது ;

(இ) ஏதேனும் அமைவிடத்தில் பொருட்களின் அல்லது வியாபாரப் பொருட்களின் தயாரிப்பிற்கு அல்லது உற்பத்திக்கு இருபதுக்குக் குறையாத தொழில்முயற்சிகள் ஒவ்வொன்றினதும் பிரத்தியேகப் பாவனைக்கு அந்த அமைவிடத்தில் ஒவ்வொன்றும் இரண்டாயிரம் சதுர அடிக்குக் குறையாத தள இடப்பரப்பு உட்பட உள்ளமைப்பு வசதிகளை ஏற்பாடுசெய்யும் ஏதேனும் பொறுப்பு முயற்சியைக் கொண்டு நடாத்துவதில் மாத்திரம் ஈடுபட்டிருப்பது :

ஆயினும் அத்தகைய பொறுப்புமுயற்சி முன்னர் உள்தாயிருந்த ஏதேனும் தொழிலைப் பிளவுபடுத்தலினால், மீளவமைப்பதினால் அல்லது கொள்ளுதலினால் உருவாக்கப்பட்ட பொறுப்புமுயற்சியாக இருத்தலாகாது.

17உ. (1) இரண்டாம் உட்பிரிவிற் குறிப்பீடுசெய்யப்பட்ட ஏதேனும் பொறுப்புமுயற்சியிலிருந்து, 1982 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க, கம்பெனிகள் சட்டத்தின் III ஆம் பாகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஏதேனும் கரைகடந்த கம்பனியின் (மூலதனச் சொத்துக்களின் விற்பனையினாலான எவையேனும் இலாபங்களும் வருமானமும் தவிர), 3 ஆம் பிரிவின் (அ) என்னும் பந்தியின் கருத்துக்குட்பட்ட இலாபங்களும் வருமானமும், (ஆ) யாளர் தலைமையதிபதி நியாயமான செலவெனக் கருதுகின்ற ஏதேனும் தொகையைக் கழித்து அத்தகைய இலாபங்களும் வருமானமும் இலக்கைக்கு அனுப்பப்பட்டின், அத்தகைய கம்பனி அவ்வாறு பதிவுசெய்யப்பட்ட வரிமதிப்பீட்டாண்டு தொடங்கிய ஐந்தாண்டுக் காலப்பகுதிக்கு வருமானவரியிலிருந்து விலக்களிக்கப்படுதல் வேண்டும்.

குறித்தகலைகளை மீதான சேவைகளிலிருந்தான கரைகடந்த கம்பனிகளின் இலாபங்களையும் வருமானத்தையும் வருமான வரியிலிருந்து விலக்களித்தல்.

(2) ஓராம் உட்பிரிவின் ஏற்பாடுகள் பின்வரும் ஏதேனும் பொறுப்பு முயற்சிக்கு ஏற்புடையனவாதல் வேண்டும் :—

(அ) இப்பிரிவு ஏற்புடையதாகும் பொறுப்புமுயற்சியொன்றாக 1992 ஏப்ரல் 1 ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்னர் கசெற்றில் வெளியிடப்பட்ட கட்டளைமூலம் அமைச்சரினால் அங்கீகரிக்கப்பட்டது; அத்துடன்

(ஆ) காப்புறுதி அல்லது வான்சேவை அல்லது கடன்களுக்குப் பொறுப்பேற்றல் அல்லது கடன்களை ஒன்றிணைத்தல் அல்லது சர்வதேச உசாத்துணை அல்லது அத்தகைய சேவைகளுள் இரண்டின் அல்லது அதற்கு மேற்பட்ட வற்றின் ஏதேனும் சேர்க்கையிலான சேவைகளை ஏற்பாடுசெய்தல் தொடர்பாக கரையின்மீதான அல்லது கரைகடந்த கொடுக்கல்வாங்கல்களில் ஈடுபட்டது.

17ஊ. (1) பண்டங்களை அல்லது பொருட்களைத் தயாரிப்பதற்கான அல்லது உற்பத்தி செய்வதற்கான ஏதேனும் பொறுப்பு முயற்சியின் விசாலிப்புக்கு ஏற்றிக்கூறப்படற் பாலதானதும் (2) ஆம் உட்பிரிவிற் குறிப்பீடுசெய்யப்பட்டதுமான இலாபங்களும் வருமானமும், இயைபான தேதியிலிருந்து கணக்கிடப்பட்ட ஐந்தாண்டுக் காலப்பகுதிக்கு வருமானவரியிலிருந்து விலக்களிக்கப்படுதல் வேண்டும்.

கைத்தொழிற் பொறுப்பு முயற்சிகளை விசாலிப்பதான இலாபங்களையும் வருமானத்தையும் வருமான வரியிலிருந்து விலக்களித்தல்.

(2) ஓராம் உட்பிரிவின் ஏற்பாடுகள் பின்வரும் ஏதேனும் பொறுப்புமுயற்சிக்கு ஏற்புடையனவாதல் வேண்டும் :—

(அ) இயைபான தேதியிலிருந்து பன்னிரண்டு மாத காலப்பகுதிக்குள் அதன் உற்பத்தித் திறனை விசாலிப்பதில் 50 இலட்ச ரூபாத் தொகைக்குக் குறையாத புதிய மூலதனச் செலவினத்தை உற்றுள்ளது; அத்துடன்.

(ஆ) கைத்தொழில்கள் என்ற விடயத்துக்குப் பொறுப்பாகவுள்ள அமைச்சரின் விதப்புரையின்மேல், இப்பிரிவு ஏற்புடையதாகும் பொறுப்புமுயற்சியாகவுள்ளதென 1992 ஏப்ரல் 1 ஆம் தேதியன்று அல்லது அதற்குமுன்னர் கசெற்றில் வெளியிடப்பட்ட அறிவித்தல் மூலம் அமைச்சரினால் அங்கீகரிக்கப்பட்டது; அத்துடன்

(இ) அத்தகைய பொறுப்புமுயற்சியில் இயைபான தேதியன்று தொடங்குகின்ற ஆண்டின் கடைசி நாளன்று தொழிலுக்கமர் த்தப்பட்டுள்ளவர்களும் அவர்கள் ஒவ்வொருவரும் தொடர்பில் ஆணையாளர் தலைமையதிபதியினால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் சகாய நிதியத்துக்கு கிரமமான உதவுதொகைகள் செலுத்தப்பட்டு வரும் ஊழியர்களின் எண்ணிக்கை இயைபான தேதிக்கு நேர் முற்போந்த பன்னிரண்டு மாதங்களுக்குக் குறையாத தொடர்ச்சியான ஒரு காலப்பகுதிக்கு அப்பொறுப்புமுயற்சியில் தொழிலுக்கமர் த்தப்பட்டிருந்த ஊழியர்களின், எண்ணிக்கையை இருபத்தைந்துக்குக் குறையாமல் விஞ்சுகின்றதென அது தொடர்பில் ஆணையாளர் தலைமையதிபதி திருப்திப்படுவது ;

ஆயின், (1) ஆம் உட்பிரிவிற்கு குறிப்பீடு செய்யப்பட்ட ஐந்தாண்டுக் காலப் பகுதியினுள் ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டின்போது எந்நேரத்திலும் அத்தகைய பொறுப்புமுயற்சியில் தொழிலுக்கமர் த்தப்பட்டுள்ளவர்களும் அவர்கள் ஒவ்வொருவரும் தொடர்பில் ஆணையாளர் தலைமையதிபதியினால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் சகாய நிதியத்துக்கு கிரமமான உதவுதொகைகள் செலுத்தப்பட்டுவருவதுமான ஊழியர்களின் எண்ணிக்கை இருபத்தைந்தினால் அல்லது அதற்கு அதிகமானதால் அத்தகைய உச்ச எல்லையை விஞ்சாதவிடத்து, (1) ஆம் உட்பிரிவிற்கு குறிப்பீடு செய்யப்பட்ட அந்த வரிமதிப்பீட்டாண்டுக்காக அப் பொறுப்புமுயற்சியின் அத்தகைய இலாபங்களும் வருமானமும் வருமான வரியிலிருந்து விலக்களிக்கப்படுதலாகாது.

(3) இப்பிரிவின் நோக்கங்களுக்காகவும் ஏதேனும் கைத் தொழிற் பொறுப்பு முயற்சி தொடர்பாகவும் —

(அ) ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டு தொடர்பாக “ விசாலிப்புக்கு ஏற்றிக் கூறப்படற்பாலதான இலாபங்களும் வருமானமும் ” என்ற சொல்லமைப்பு பின்வருவதன் விஞ்சுதொகை என்று பொருளாகும் :—

(i) கசெற்றில் வெளியிடப்பட்ட அறிவித்தலினால் அவ்வரிமதிப்பீட்டாண்டின் அல்லது அதற்கண்மையில் இலங்கையில் நிலவிய பணவீக்கத்தைக் கருத்திற்கொண்டு அமைச்சரினால் குறித்துரைக்கப்பட்ட கூடியவாறாக, அவ்வரிமதிப்பீட்டாண்டுக்கு அப்பொறுப்பு முயற்சியின் (ஏதேனும் மூலதனச் சொத்தின் விற்பனையினாலான எவையேனும் இலாபங்களும் வருமானமும் தவிர), அத்தகைய இலாபங்களினதும் வருமானத்தினதும் பத்துசதவீதத்தினால் அல்லது அத்தகைய வேறு சதவீதத்தினால் குறைக்கப்பட்ட, 3 ஆம் பிரிவின்

(அ) என்னும் பந்தியின் கருத்துக்குட்பட்ட இலாபங்களினதும் வருமானத்தினதும் பின்வருவதன் மேலான விஞ்சுகொகை ;

(ii) அப்பொறுப்புமுயற்சியின் அத்தகைய இலாபங்களினதும் வருமானத்தினதும் ஆண்டுச் சராசரித் தொகையின் விஞ்சுகொகை ; பொறுப்புமுயற்சியானது இயைபான தேதிக்கு முன்னர் மூன்றாண்டுகளுக்கான அல்லது அதற்கு மேற்பட்ட காலப்பகுதிக்குத் தொழில் கொண்டு நடத்தியுள்ளவிடத்து அத்தகைய சராசரி தொகையானது இயைபான தேதிக்கு நேர் முற்போந்த மூன்றாண்டுகள் காலப்பகுதிக்கு அல்லது இயைபான தேதிக்கு முன்னர் மூன்றாண்டுகளுக்குக் குறைவான காலப்பகுதிக்குப் பொறுப்புமுயற்சியானது தொழில் கொண்டு நடத்தியுள்ளவிடத்து அது தொழில்கொண்டு நடத்தியுள்ள முழுக் காலப்பகுதிக்கும் கணிக்கப்படுதல் வேண்டும் ;

(ஆ) “இயைபான தேதி” என்ற சொல்லமைப்பு, 1990 ஏப்ரல் மாதத்துக்கு முன்னதாக இல்லாததும் 1992 மார்ச்சு மாதத்துக்குப் பிந்தாததும் அப்பொறுப்புமுயற்சியைக் கொண்டு நடத்தும் ஆளினால் அல்லது பொறுப்புமுயற்சியானது ஒரு பங்குடைமையினால் கொண்டு நடத்தப்படுமிடத்து அப்பங்குடைமையின் முந்தைய பங்காளர்களினால் தெரிவுசெய்யப்பட்டதும், அம்மாதத்தின் கடைசிராளிலிருந்து முப்பது நாட்களுக்குப் பிந்தாமல் எழுத்தில் ஆணையாளர் உலமையதிபதிக்கு அறிவிக்கப்பட்டதுமால், ஏதேனும் பஞ்சாங்க மாதத்தின் முதலாம் நாள் என்று பொருளாகும் :

ஆயின், இயைபான தேதி ஆணையாளர் தலைமையதிபதிக்கு அவ்வாறு அறிவிக்கப்படாதவிடத்து இயைபான தேதியானது 1990 ஏப்ரல் 1 ஆம் தேதியெனக் கருதப்படுதல் வேண்டும்.

(இ) “புதிய மூலத்தைச் செலவினம்” என்ற சொல்லமைப்பு, அதன் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கு முன்வைப்பட்டு (ஏதேனும் காணி அல்லது ஏதேனும் சுட்டியும் தவிர) புதிய உற்பத்திச் சாதனைகளைக் கொள்வனவு செய்வதில் அப் பொறுப்புமுயற்சியைக் கொண்டு நடத்தும் ஆளினால் அல்லது பங்காண்மையால் உற்பட்ட செலவினம் என்று பொருளாகும்;

ஆயின், புதியதாகவிராத உற்பத்திச் சாதனைகளைக் கொள்வனவுசெய்வதில் உற்பட்ட செலவினம், ஆணையாளர் தலைமையதிபதிக்குப் பின்வருமாறு எண்பிக்கப்பட்டாலொழிய, புதிய மூலத்தைச் செலவினம் அல்ல தெனக் கருதப்படுதல் வேண்டும்.

- (i) அந்த உற்பத்திச் சாதனங்களின் கொள்வனவு பொருளாதார ரீதியில் நியாயப்படுத்தற்பாலது ; அத்துடன்
- (ii) கொள்வனவு விலை அத்தகைய உற்பத்திச் சாதனங்களின் நியாயமான சந்தைப் பெறுமதியைக் குறிக்கின்றது :

ஆயின், மேலும், இயைபான தேதியன்று அல்லது அதற்கு முன்னர் அப் பொறுப்பு முயற்சியின் சொத்துக்களின் பாகமாகவமைந்த ஏதேனும் சாதனத்தை இயைபான தேதிக்குப் பின்னர் பதிலீடு செய்வதற்கென உற்பட்ட ஏதேனும் செலவினம் புதிய மூலத்தைச் செலவினம் அல்லதெனக் கருதப்படுதல் வேண்டும்.

பயணிகளை இடம் பெயர்ப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட ஏதேனும் புதிய வசவண்டியிலிருந்தான இலாபங்களையும் வருமானத்தையும் வருமானவரியிலிருந்து விலக்களித்தல்.

17ள. (1) இரண்டாம் உட்பிரிவிற்கு குறிப்பீடு செய்யப்பட்ட ஏதேனும் ஒம்னிவச வண்டியின் தொழிற்பாட்டிலிருந்து பயணிகளை இடம்பெயர்ப்பதற்கான ஏதேனும் பொறுப்பு முயற்சியின் 3 ஆம் பிரிவின் (அ) என்னும் பந்தியின் கருத்துக்குட்பட்ட இலாபங்களும் வருமானமும் அந்த வசவண்டி மோட்டார் வாகனப்பதிவாளரினால் முதன்முதலாகப் பதிவுசெய்யப்பட்ட தேதியிலிருந்து மூன்றாண்டு காலப்பகுதிக்கு வருமானவரியிலிருந்து விலக்களிக்கப்படுதல் வேண்டும்.

(2) ஓராம் உட்பிரிவின் ஏற்பாடுகள் பின்வரும் ஏதேனும் ஒம்னிவசவண்டிக்கு ஏற்புடையனவரதல் வேண்டும் :-

(அ) புதியதாகவுள்ளது ;

(ஆ) 1990 சனவரி 1 ஆம் தேதியன்று அல்லது அதற்குப் பின்னர் ஆனால் 1992 ஏப்பிரல் 1 ஆம் தேதிக்கு முன்னர் மோட்டார் வாகனப் பதிவாளரினால் முதன்முதலாகப் பதிவு செய்யப்பட்டது ; அத்துடன்

(இ) சாரதி நீங்கலாக முப்பது ஆட்களுக்குக் குறையாதவர்களுக்கு ஆசன வசதி உடையது.

(3) இப்பிரிவின் நோக்கங்களுக்காக ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டு தொடர்பாகவும் பயணிகளை இடம்பெயர்ப்பதற்கான ஏதேனும் பொறுப்பு முயற்சி தொடர்பாகவும் "ஏதேனும் ஒம்னிவசவண்டியிலிருந்தான இலாபங்களும் வருமானமும்" என்ற சொல்லமைப்பு, பயணிகளை இடம்பெயர்ப்பதிலிருந்தான அப் பொறுப்பு முயற்சியின் இலாபங்களும் வருமானமும் அப்பொறுப்பு முயற்சியினால் தொழிற்படுத்தப்பட்ட எல்லா ஒம்னிவசவண்டிகளினாலும் பயணிகளை இடம்பெயர்ப்பதிலிருந்தான அப் பொறுப்பு முயற்சியின் கூட்டுமொத்த முழு வரவுகளுக்கும் என்ன விசிதாசாரத்தைக் கொண்டுள்ளதோ அந்த விசிதாசாரத்தை அந்த ஒம்னிவசவண்டியினால் பயணிகளை இடம்பெயர்ப்பதிலிருந்தான முழுமொத்த வரவுகளுக்குக் கொண்டுள்ள பணத்தொகை என்று பொருளாகும்."

7. முதன்மைச் சட்டவாக்கத்தின் 20 ஆ என்னும் பிரிவு இத்தாற் பின்வருமாறு திருத்தப்படுகின்றது :-

“விலக்களிக்கப்படுவதாதல் வேண்டும்.” என்ற சொற்களுக்குப் பதிலாகப் பின்வரும் சொற்களை இடுவதன் மூலமும்—

“விலக்களிக்கப்படுவதாதல் வேண்டும்.”

ஆயின், மேற்சொல்லப்பட்ட முறையில் அத்தகைய வழங்கலை நாணயமாற்றுக் கடிதத்தினால் மேலவது உசிதமான தல்ல அல்லது செயல்முறைக்குகந்ததல்ல வென ஆணையாளர் தலைமையதிபதியின் திருப்திக்கு எண்பிக்கப்படுமிடத்து, அத்தகைய வழங்கல் அவ்வாறு மேவப்படவில்லையென்பதைப் பொருட்படுத்தாது இப்பிரிவின் கீழான விலக்களிப்பு பின்வரும் சந்தர்ப்பங்களில் ஏற்படையதாதல் வேண்டுமென அவர் பணித்தல் வேண்டும் :-

(அ) அத்தகைய வழங்கல், இலங்கையிலுள்ள ஒரு வங்கியில் திறக்கப்பட்ட நாணயமாற்றுக் கடிதத்தினால் மேவப்படின அல்லது அத்தகைய வழங்கல் தொடர்பான ஏற்றுமதிகள் உண்மையில் செய்யப்பட்டனவென அவரைத் திருப்திப்படுத்துவதற்குத் தேவைப்படுகின்றவாறான அத்தகைய வேறு ஆவணச் சான்று முன்வைக்கப்படின; அத்துடன்

(ஆ) அத்தகைய ஏற்றுமதிகளின் வெளிநாட்டுச் செலாவணிப் பெறுமதி எந்த வங்கிக்கு அனுப்பப்படுகிறதோ அந்த வங்கியினால் அத்தகைய வழங்கல் தொடர்பான ஏற்றுமதிகளின் வெளிநாட்டுச் செலாவணிப் பெறுமதியின் பெறுகை அத்தாட்சிப்படுத்தப்படின்.”

8. முதன்மைச் சட்டவாக்கத்தின் 22ஈஈஈஈ என்னும் பிரிவை உடனடுத்தப் பின்வரும் பிரிவு இத்தால் உட்புகுத்தப்படுகிறது என்பதுடன், இது அச்சட்டவாக்கத்தின் 22ஈஈஈஈ என்னும் பிரிவாகப் பயனுறுதலும் வேண்டும் :-

“எதேனும் கூறு நம்பிக்கைப் பொறுப்பின் அல்லது எதேனும் பரஸ்பர நிதியத்தின் இலாபங்களையும் வருமானத்தையும் வருமான வரியிலிருந்து விலக்கித்தல்.

22ஈஈஈஈ. (1) இரண்டாம் உட்பிரிவிற்கு குறிப்பீடு செய்யப்பட்ட எதேனும் கூறு நம்பிக்கைப் பொறுப்பின் அல்லது பரஸ்பர நிதியத்தின் (23 ஆம் பிரிவின் கருத்துக்குட்பட்ட தேய்மானத்துக்கான விடுதொகையொன்று அதுதொடர்பில் அளிக்கப்பட்டுள்ள எதேனும் மூலதனச் சொத்தின் விற்பனையிலிருந்தான எலவையேனும் இலாபங்களும் வருமானமும் தவிர) இலாபங்களும் வருமானமும், அத்தகைய கூறு நம்பிக்கைப்பொறுப்பு அல்லது பரஸ்பர நிதியம் எந்த வரிமதிப்பீட்டாண்டில் தொழில் கொண்டு நடாத்தத் தொடங்கியதோ அந்த வரிமதிப்பீடு

முதன்மைச் சட்டவாக்கத்தின் 20ஆ என்னும் பிரிவைத் திருத்ததல்.

முதன்மைச் சட்டவாக்கத்தின் 22ஈஈஈஈ என்னும் புதிய பிரிவை உட்புகுத்ததல்.

டாண்டு தொடங்கியதிலிருந்து கண்காணிக்கப்பட்ட இந்நாண்டுக் காலப்பகுதிக்கு வருமானவரியிலிருந்து விலக்களிக்கப்படுதல் வேண்டும்.

(2) ஓராம் உட்பிரிவின் ஏற்பாடுகள், இப்பிரிவு ஏற்படையதாகும் கூறு நம்பிக்கைப்பொறுப்பாக அல்லது பரஸ்பர நிதியமாக 1992 ஏப்பிரல் 1 ஆம் தேதியன்று அல்லது அதன்முன்னர் கசெற்றில் வெளியிடப்பட்ட அறிவித்தல் மூலம் அமைச்சரினால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் கூறு நம்பிக்கைப்பொறுப்புக்கு அல்லது பரஸ்பர நிதியத்துக்கு ஏற்படையவாதல் வேண்டும்.”.

முதன்மைச் சட்ட வாக்கத்தின் 23 ஆம் பிரிவைத் திருத்ததல்.

9. முதன்மைச் சட்டவாக்கத்தின் 23 ஆம் பிரிவானது, அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவில் பந்தி (உஉஉ) என்பதனை உடனடித் துப் பின்வரும் பந்தியை உட்புகுத்துவதன் மூலம் இத்தால்திருத்தப்படுகிறது :-

“(உஉஉ) அத்தகைய ஆளினால் கொண்டுவந்தப்பட்ட ஏதேனும் வியாபாரத்தில் அல்லது தொழிலில் அவரினால் பயன்படுத்தப்பட்ட ஏதேனும் உற்பத்திசெய்யும் நடைமுறையை அவரது சார்பாக உரிமமளிப்பதற்கான பிரதி பயனாக 1990 ஏப்பிரல் 1 ஆம் தேதியன்று, அல்லது அதற்குப்பின்னர் அவரினால் செய்யப்பட்ட ஏதேனும் கொடுப்பனவின் பத்தி லொன்றுக்குச் சமமான ஒரு பணத்தொகை :

ஆயின், முற்போந்த வரிமதிப்பீட்டாண்டுகளில் கழிக்கப்பட்ட மொத்தப் பணத்தொகைகள் அத்தகைய கொடுப்பனவுத் தொகைக்குச் சமமாகவிருப்பின், அத்தகைய ஏதேனும் கொடுப்பனவு தொடர்பில் எவரேனும்மாளுக்கு இப்பந்தியின் ஏற்பாடுகளின் கீழான கழிப்பனவெதுவும் அனுமதிக்கப்படுதலாகாது.”

முதன்மைச் சட்ட வாக்கத்தில் 23அ, 23ஆ என்னும் புதிய பிரிவுகளை உட்புகுத்ததல்.

10. முதன்மைச் சட்டவாக்கத்தின் 23 ஆம் பிரிவை உடனடித் துப்பின்வரும் பிரிவுகள் இத்தால் உட்புகுத்தப்படுகின்றன என்பதுடன், இவை முறையே அச்சட்டவாக்கத்தின் 23அ, 23ஆ என்ற பிரிவுகளாகப் பயனுறுதலும் வேண்டும்:-

“இலாபங்களையும் வருமானத்தையும் நிச்சயிப்பதில் குறித்தசில இரட்டைக் கழிப்பனவுகள் அனுமதிக்கப்படுதல் வேண்டும்.

23அ. (1) இரண்டாம் உட்பிரிவின் ஏற்பாடுகளுக்கமைப, இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்ட (மொத்தமாகக் கருந்தேயிலை, கிறேப் இறப்பர், கசட்டு இறப்பர், கழிவு இறப்பர், தேங்காய் எண்ணெய், உலர்த்திய தேங்காய், கொப்பரு, உடன் தேங்காய்என், தென்னந்தும்பு, அல்லது இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்தைக் கருத்திற் கொண்டு கசெற்றில் வெளியிடப்படும் அறிவித்தல் மூலம் அமைச்சரினால் குறித்தரைக்கப்படக்கூடியவாறான அத்தகைய வேறு பொருள் தவிர) ஏதேனும் பொருளை ஏற்றுமதி செய்வதில் ஈடுபட்டுள்ள ஏதேனும் பொறுப்புமுயற்சியிலிருந்து எவரேனும் வதிவுள்ள ஆளின் இலாபங்களை அல்லது வருமானத்தை நிச்சயிக்கும் நோக்கத்துக்காக, னும் அங்கீகரிக்கப்பட்ட ஏற்றுமதிச் செயற்பாட்டின் நோக்கத்துக்காக அத்த

ஆளினால் செலவிடப்பட்ட ஏதேனும் பணத் தொகை தொடர்பில் அவ்வாறு செலவிடப்பட்ட பணத்தொகையின் இரட்டிப்புத்தொகைக்குச் சமமான தொகையொன்று கழிப்பவைவாக அனுமதிக்கப்படுதல் வேண்டும்.

(2) ஓராம் உட்பிரிவின் ஏற்பாடுகளின் கீழான கழிப்பணவெதுவும் பின்வருமாறு செலவிடப்பட்ட ஏதேனும் பணத்தொகை தொடர்பில் அனுமதிக்கப்படுதலாகாது :—

(அ) பின்வருவோருக்குச் செலுத்தப்பட்ட ஊதியம் என்றவகையாக—

(i) ஏதேனும் வியாபார முறைச் சந்தையில் அல்லது வியாபாரக் கண்காட்சியில் பங்குபற்றுக்கின்ற இருவருக்கு மேற்பட்ட ஊழியர்கள் ;

(ii) ஏதேனும் வியாபார அலுவலகத்தில் தொழிலுக்கமர்த்தப்பட்ட மூவருக்கு மேற்பட்ட ஊழியர்கள் ; அல்லது

(iii) செலாவணிக் கட்டுப்பாட்டாளரின் அங்கீகரிக்கப்பட்ட தொகையை அத்தகைய ஊதியம் விஞ்சுமாயின் ஊழியர் எவரும்,

இப்பந்தியின் நோக்கங்களுக்காக—

(i) வியாபார முறைச்சந்தை, வியாபாரக் கண்காட்சி அல்லது வியாபார அலுவலகம் தொடர்பாக “ஊழியர்” என்பது, அத்தகைய வியாபார முறைச்சந்தை அல்லது வியாபாரக் கண்காட்சி எந்தக் காலப்பகுதியினுள் நடாத்தப்படுகிறதோ அல்லது அத்தகைய வியாபார அலுவலகம் திறக்கப்படுகிறதோ அந்தக் காலப்பகுதி தொடங்குவதற்கு நேர்முற்போந்த பன்னிரண்டு மாதங்களுக்குக் குறையாத தொடர்ச்சியான காலப்பகுதிக்கு (1) ஆம் உட்பிரிவின் குறிப்பீடு செய்யப்பட்ட எவரேனும் வதிவுள்ள ஆளின் ஊழியத்தில் இருந்துள்ளவரும் அவர் தொடர்பில் ஆணையாளர் தலைமையதிபதியினால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் சகாயநிதியத்துக்கான கிரமமான உதவு

தொகைகள் அத்தகைய வதிவுள்ள ஆளினால் அத்தகைய ஊழியக் காலப் பகுதி பூராகவும் செய்யப்பட்டிருப்பது மான எவரேனும் ஊழியர் என்று பொருளாகும் ; அத்துடன்

(ii) எவரேனும் ஊழியர் தொடர்பாக “செலுத்தப்பட்ட ஊதியம்” என்பது, அத்தகைய வியாபார முறைச் சந்தையில் அல்லது வியாபாரக் கண்காட்சியில் பங்குபற்றியமை சம்பந்தமான அல்லது அத்தகைய வியாபார அலுவலகத்தில் அவர் தொழிலிருந்தமை சம்பந்தமான பயணம், இடவசதி, உணவு என்பன தொடர்பான செல்வினம் என்று அல்லது அத்தகைய ஊழியரினால் உறப்பட்ட வேறெவையேனும் செலவுகள் என்று பொருளாகும் ;

(ஆ) அத்தகைய அலுவலகம் எந்த நாட்டில் அமைந்துள்ளதோ உந்த நாட்டில் வருமானத்தின்மீதான ஏதேனும் வரிக்கமைய அத்தகைய பொறுப்புமுயற்சிக்கு நிரந்தரமான தாபனம் ஒன்றிருப்பின் அத்தகைய வியாபார அலுவலகத்தைப் பேணும் நோக்கத்துக்காக ;

(இ) அத்தகைய பணத்தொகை தொடர்பிலான கழிப்பனவு 23 ஆம் பிரிவின்கீழ் அனுமதிக்கப்படின் ; அல்லது

(ஈ) 1990 ஏப்பிரல் 1 ஆம் தேதிக்கு முன்னர் அல்லது 1995 ஏப்பிரல் 1 ஆம் தேதியன்று அல்லது அதற்குப் பின்னர்.

(3) ஓராம் உட்பிரிவின் நோக்கங்களுக்காக—

(அ) “எற்றுமதிச் சந்தை அபிவிருத்திச் செயற்பாடு என்ற சொல்லமைப்பு—

(i) இலங்கைக்கு வெளியே நடாத்தப்பட்ட ஏதேனும் வியாபார முறைச் சந்தையில் அல்லது வியாபாரக் கண்காட்சியில் பங்குபற்றுதல் என்று பொருளாகும் ;

- (ii) இலங்கைக்கு வெளியேயுள்ள ஏதேனும் அமைவிடத்தில் ஏதேனும் வியாபார அலுவலகத்தைப் பேணுதல் என்று பொருளாகும் ;
- (iii) இலங்கைக்கு வெளியே வெளியிடப்பட்ட, ஏதேனும் வெளியீட்டில் ஏதேனும் விளம்பரத்தை வெளியிடுதல் என்று பொருளாகும் ;
- (iv) ஏதேனும் பிரசாரத்தை, சிற்றேட்டை அல்லது வேறு மேம்படுத்துகை நூலைத் தயாரித்தல், அச்சிடுதல் அத்துடன் வெளியிடுதல் என்று பொருளாகும் ; அல்லது
- (v) புறநீக்கலாக (i) ஆம் உட்பிரிவிற்குறிப்பீடு செய்யப்பட்ட ஏதேனும் பொருளின் ஏற்றுமதியை மேம்படுத்தும் நோக்கத்துக்காகவுள்ள வேறேதேனும் செயற்பாடு என்று பொருளாகும் ;

(ஆ) “அங்கீகரிக்கப்பட்ட” என்ற சொல்லமைப்பு ஆணையாளர் தலைமையிதழியினால் குறித்துரைக்கப்படக் கூடியவாறான அத்தகைய நிபந்தனைகளுக்கமைய ஏற்றுமதி அபிவிருத்திச்சபையின் விதப்புரையினமேல் அவரினால் அங்கீகரிக்கப்பட்டது என்று பொருளாகும் ;

(இ) ஏதேனும் பொருள் தொடர்பாக “இலங்கையில் உற்பத்திசெய்யப்பட்ட” என்ற சொல்லமைப்பு அது தொடர்பில் பின்வருமாறு அத்தாட்சிப்படுத்தப்பட்டதும் இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டதுமான ஏதேனும் பொருள் என்று பொருளாகும் :—

- (i) இலங்கையில் அப்பொருளுக்குச் சேர்க்கப்பட்ட பெறுமதி (கப்பற்கட்டணமும் காப்புறுதியும் இறுக்கு முன்னர்) அத்தகைய பொருளின் ஏற்றுமதி விலையின் நாற்பது சதவீதத்துக்குக் குறைந்ததல்ல தென ஏற்றுமதி அபிவிருத்திச்சபையினால் அத்தாட்சிப்படுத்தப்பட்டது ; அல்லது
- (ii) இலங்கையில் அப்பொருளுக்குச் சேர்க்கப்பட்ட பெறுமதியின் தொழிலாளர் அமைப்புக்கூறு ;

இலங்கையில் அப்பொருளுக்குச்
சேர்க்கப்பட்ட. மொத்தப் பெறு
மதியின் அறுபது சதவீதத்துக்கு
குறைந்ததல்லதென ஏற்றுமதி
அபிவிருத்திச் சபையினால் அத்தாட்
சிப்படுத்தப்பட்டது.

**இலாபங்களையும்
வருமானத்தை
தையும் நிச்ச
கிப்பதில் மேலும்
இலாபக் கழிப்ப
னவுகள் அனு
மதிக்கப்படுதல்
வேண்டும்.**

23ஆ. (1) இரண்டாம் உட்பிரிவின் ஏற்பாடு
களுக்கமைய, ஏதேனும் பொருளின் உற்பத்திக்
கான ஏதேனும் பொறுப்புமுயற்சியிலிருந்து
எவரேனுமாளின் இலாபங்களை அல்லது வரு
மானத்தை நிச்சயிக்கும் நோக்கத்துக்காக, ஏதே
னும் அறிவியல், கைத்தொழில் அல்லது கமத்
தொழில் ஆராய்ச்சியைக் கொண்டு நடாத்து
வதில் அல்லது அந்தப் பொறுப்புமுயற்சியில்
தொழிலுக்கமர்த்தப்பட்ட எவரேனும் ஊழிய
ருக்கு இலங்கையில் பயிற்சியளிப்பதில் அத்த
கைய ஆளினால் உறப்பட்ட ஏதேனும் செலவினத்
தொகையின் இருமடங்களுக்குச் சமமான
தொகையொன்றிலான கழிப்பனவு அனுமதிக்க
கப்படுதல் வேண்டும்; அத்தகைய ஆராய்ச்சி
அல்லது பயிற்சி, அத்தகைய பொருளின்
உற்பத்திசெய்யும் நடைமுறையை அல்லது நேரடி
யாகத் தரத்தை உயர்த்துவது தொடர்பானதாக
விருத்தல் வேண்டும்.

(2) பின்வருமாறு உறப்பட்ட ஏதேனும் செல
வினம் தொடர்பில் (1) ஆம் உட்பிரிவின் ஏற்பாடு
களின் கீழான கழிப்பனவெதுவும் அனுமதிக்கப்
படுதல் ஆகாது :—

(அ) 1990 ஏப்பிரல் 1 ஆம் தேதிக்கு
முன்னர் அல்லது 1995 ஏப்பிரல் 1ஆம்
தேதியன்று அல்லது அதற்குப்
பின்னர் ;

(ஆ) அத்தகைய செலவினம் தொடர்பிலான
கழிப்பனவொன்று—

(i) 23 ஆம் பிரிவின் ஏற்பாடுகளின்
கீழ் அனுமதிக்கப்பட்டின் ; அல்லது

(ii) 24 ஆம் பிரிவின் ஏற்பாடுகளின்
கீழ் அனுமதிக்கப்படற்பாலதல்லா
ததாயிருப்பின்.”.

11. முதன்மைச் சட்டவாக்கத்தின் 31 ஆம் பிரிவு இத்தாற் பின்வருமாறு திருத்தப்படுகின்றது :—

முதன்மைச் சட்
வாக்கத்தின்
31 ஆம் பிரிவைத்
திருத்தல்.

(1) அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவில்—

(அ) “(5ஆ) என்னும் உட்பிரிவின் அத்துடன் (5இ) என்னும் உட்பிரிவின்” என்ற சொற்களுக்கும் எண்களுக்கும் பதிலாக “(5ஆ) என்னும் உட்பிரிவின், (5இ) என்னும் உட்பிரிவின் அத்துடன் (5ஈ) என்னும் உட்பிரிவின்” என்ற சொற்களையும் எண்களையும் இடுவதன்மூலமும் ;

(ஆ) “ அவ்வரிமதிப்பீட்டாண்டில் அவரால் செய்யப் பட்ட தகைமைபெறும் கொடுப்பவை தொடர்பாக, அத்தகைய தகைமைபெறும் கொடுப்பனவுத் தொகைக்குச் சமமான விடுதொகையொன்று கழிக்கப்படுதல் வேண்டும்.” என்ற சொற்களுக்குப் பதிலாக பின்வரும் சொற்களையும் எண்களையும் இடுவதன் மூலமும்:— “ அவ்வரிமதிப்பீட்டாண்டில் அவரால் செய்யப்பட்ட அல்லது செய்யப்பட்டதாகக் கருதப்பட்ட தகைமைபெறும் கொடுப்பனவு தொடர்பாக, அத்தகைய தகைமைபெறும் கொடுப்பனவுத் தொகைக்குச் சமமான விடுதொகையொன்று கழிக்கப்படுதல் வேண்டும்:

ஆயின், 1990 ஏப்பிரல் 1 ஆம் தேதியன்று அல்லது அதற்குப்பின்னர் ஆனால் 1990 ஓக்ரோபர் 1 ஆம் தேதிக்கு முன்னர், பிரிவு 17இல் அல்லது பிரிவு 22ஈஈஈஈ அல்லது பிரிவு 22 ஈஈஈஈ என்பவற்றில் குறிப்பீடு செய்யப்பட்ட ஏதேனும் கம்பனியிலுள்ள ஏதேனும் உள்தாயிருக்கும் பங்கு தவிர, ஏதேனும் சாதாரணப் பங்கைக் கொள்வனவு செய்வதில், அல்லது பிரிவு 17ஊ இல் குறிப்பீடுசெய்யப்பட்ட பொறுப்பு முயற்சியொன்றைக் கொண்டுநடாத்துகின்ற எவரேனும் மாளினால் செய்யப்பட்ட தகைமை பெறும் கொடுப்பனவு ஒன்று, 1990 நவம்பர் 30 ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்னர் ஆணையாளர் தலைமையதிபதிக்கு முகவரியிடப்பட்ட எழுத்திலான கடிதத்தொடர்பு மூலம் அத்தகைய ஆள் அவ்வாறு, தெரிவுசெய்யின், 1989 ஏப்பிரல் 1 ஆம் தேதியன்று தொடங்குகின்ற வரிமதிப்பீட்டாண்டில் செய்யப்பட்டுள்ளதாக இவ்வுட்பிரிவின் நோக்கங்களுக்காகக் கருதப்படுதல் வேண்டும்.”.

(2) அப்பிரிவின் (2) ஆம் உட்பிரிவில்—

(i) அவ்வுட்பிரிவின் (ஆ) என்னும் பந்தியின் (vi) ஆம் உட்பந்தியை உடனடித்துப் பின்வரும் உட்பந்தியை உட்புகுத்துவதன் மூலம் :—

“(vii) 1979 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைச் சட்டத்தினால் தாபிக்கப்பட்ட தேசிய

வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் உருவாக்கப்பட்டதும் நிருவகிக் கப்படுவதுமான செவன நிதியத்துக்கு”;

(ii) அவ்வுட்பிரிவின் (ஈ) என்னும் பந்தியில் “அங்கீகரிக்கப்பட்ட பொறுப்புமுயற்சியில்” என்னும் சொற்களுக்குப் பதிலாக, “(ட) என்னும் பந்தியில் குறிப்பீடு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட ஒரு பொறுப்புமுயற்சியல்லாத வேறு அங்கீகரிக்கப்பட்ட பொறுப்புமுயற்சியில்” என்னும் சொற்களைச் சேர்ப்பதன் மூலம்; அத்துடன்

(iii) அவ்வுட்பிரிவின் (ஊ) என்னும் பந்தியின் (ix) ஆம் உட்பந்தியை உடனடுத்துப் பின்வரும் உட்பந்தியைச் சேர்ப்பதன் மூலம் :—

“(x) 1988 ஆம் ஆண்டின் 53 ஆம் இலக்க இலங்கை கொள்கைக் கற்கைகள், நிறுவகச் சட்டத்தால் தாபிக்கப்பட்ட இலங்கை கொள்கைக் கற்கைகள், நிறுவகத்திற்கு” ; அத்துடன்

(iv) அவ்வுட்பிரிவின் (சூ) என்னும் பந்தியை உடனடுத்துப் பின்வரும் பந்தியை உட்புகுத்துவதன் மூலம் :—

“(ட) எவரேனும் ஆளினால்—

(i) பிரிவு 17இல் என்பதில் அல்லது பிரிவு 22ஈஈஈ என்பதில் அல்லது பிரிவு, 22 ஈஈஈஈ என்பதில் குறிப்பீடு செய்யப்பட்ட, அல்லது

(ii) முதலீடு செய்யப்படும் பணத்தொகையானது அத்தகைய பொறுப்பு முயற்சியின் உற்பத்திக் கொள்ளளவை விரிவுபடுத்தும் நோக்கத்திற்காக மட்டுமே என அத்தகைய கம்பனியால் உறுதிப்படுத்தப்படுமாயின், 17ஊ என்னும் பிரிவில் குறிப்பீடு செய்யப்படும் பொறுப்பு முயற்சியொன்றைக் கொண்டு நடாத்துகின்ற

கம்பனியொன்றாகிய ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட பொறுப்பு முயற்சியில் உளதாம் பங்குகளல்லாத வேறு சாதாரண பங்குகளின் கொள்வனவில் முதலீடு செய்யப்பட்ட ஏதேனும் பணத்தொகை ;

ஆயினும், அவ்வாறு முதலீடு செய்யப்பட்ட பணத்தொகை 14 ஆம் பிரிவின் (அ) என்னும் பந்தியின் (xvii) ஆம் உட்பந்தியில் குறிப்பீடு செய்யப்பட்ட ஏதேனும் விற்பனையின் முழு

வருவாயிலிருந்ததாயிருக்குமிடத்து, 14 ஆம் பிரிவின்கீழ், அத்தகைய விற்பனையினின்றொழும் மூலதன ஆதாயங்கள் தொடர்பில் வருமான வரியிலிருந்து விலக்களிப்பு ஒன்று வழங்கப்பட்டிருப்பின், இப்பிரிவின்கீழ் விடுதொகை எதுவும் கழிக்கப்படற்பாலதாகல் ஆகாது.”

(3) அப்பிரிவின் (5இ) என்னும் உட்பிரிவின் “1988 ஏப்பிரல் 1 ஆம் தேதியன்று அல்லது அதன்பின்னர் தொடங்குகின்ற” என்னும் சொற்களுக்கும் இலக்கங்களுக்கும் பதிலாக, “1988 ஏப்பிரல் 1 ஆம் தேதியன்று அல்லது அதன்பின்னர் ஆனால் 1990 ஏப்பிரல், 1 ஆம் தேதிக்கு முன்னர் தொடங்குகின்ற” என்னும் சொற்களையும் இலக்கங்களையும் இடுவதன் மூலம் ;

(4) அப்பிரிவின் (5ஐ) என்னும் உட்பிரிவை உடனடித்துப் பின்வரும் உட்பிரிவைச் சேர்ப்பதன் மூலம் :-

“(5ஈ) 1990 ஏப்பிரல் 1 ஆம் தேதியன்று அல்லது, அதற்குப்பின்னர் ஆரம்பமாகும் ஏதேனும் மதிப்பீட்டாண்டிற்கான, ஒரு கம்பனி தவிர்ந்த எவரேனும் ஆளின் வரிமதிப்பிடற்குரிய வருமானத்திலிருந்தான கழிவு-

(i) அவரால் செய்யப்பட்ட அல்லது அவரினால் செய்யப்பட்டிருக்கின்றதெனக் கருதப்பட்ட (2) ஆம் உட்பிரிவின் (ஆ), (இ), (க), (ஈ) அத்துடன் (ட) என்னும் பந்திகளில் குறிப்பீடு செய்யப்பட்டவை தவிர்ந்த தகைமைபெறும் எல்லாக் கொடுப்பனவுகள் தொடர்பிலும் அத்தகைய வரிமதிப்பிடற்குரிய வருமானத்தின் மூன்றிலொன்று அல்லது ஐம்பதாயிரம் ரூபா என்பவற்றில் எந்தத்தொகை குறைவானதோ அந்தத் தொகையினை விஞ்சாதலாகாது ;

(ii) அவரால் செய்யப்பட்ட அல்லது அவரால் செய்யப்பட்டிருக்கின்றதெனக் கருதப்பட்ட (2) ஆம் உட்பிரிவின் (இ), (க) அத்துடன் (ஈ) என்னும் பந்திகளில் குறிப்பீடு செய்யப்பட்ட தகைமைபெறும் எல்லாக் கொடுப்பனவுகள் தொடர்பிலும் ஐம்பதாயிரம் ரூபாவை விஞ்சாதலாகாது ;

(iii) அவரால் செய்யப்பட்ட அல்லது அவரால் செய்யப்பட்டிருக்கின்றதெனக் கருதப்பட்ட (2) ஆம் உட்பிரிவின் (ட) என்னும் பந்தியில் குறிப்பீடு செய்யப்பட்ட தகைமைபெறும் ஏதேனும் கொடுப்பனவு தொடர்பில் அத்தகைய வரிமதிப்பிடற்பாலதான வருமானத்தின்மூன்றிலொரு பங்கை விஞ்சாதலாகாது ; அத்துடன்

(iv) இந்த உட்பிரிவின் (i) ஆம் (ii) ஆம் பந்திகளில் குறிப்பீடு செய்யப்பட்ட தகைமைபெறும் எல்லாக் கொடுப்பனவுகளினதும் கூட்டுமொத்தம் தொடர்பில் ஐம் பதாயிரம் ரூபாவை விஞ்சுதலாகாது.”; அத்துடன்

(5) அப்பிரிவின் (6) ஆம் உட்பிரிவின் “(2) ஆம் உட்பிரிவின் (ஆ), (இ), (க), (ங) என்னும் பந்திகளில்” என்னும் சொற்களுக்குப் பதிலாக” (2) ஆம் உட்பிரிவின் (ஆ), (இ), (க), (ங) அல்லது (ட) என்னும் பந்திகளில்” என்னும் சொற்களை இடுவதன் மூலம்”;

(6) அப்பிரிவின் (7அ) என்னும் உட்பிரிவை உடனடுத்துப் பின்வரும் உட்பிரிவை உட்புகுத்துவதன் மூலம்:—

“(7ஆ) உட்பிரிவு (2) என்பதன் (ட) என்னும் பந்தியில் குறிப்பீடு செய்யப்பட்ட ஏதேனும் பங்கின் கொள்வன விற்கெசை செய்யப்பட்ட தகைமைபெறும் ஏதேனும் கொடுப்பனவு தொடர்பில் (1) ஆம் உட்பிரிவின் கீழ் எவரேனும் ஆளின் வரிமதிப்பிடற்பால்தான வருமானத் திலிருந்து விடுதொகையொன்று கழிக்கப்பட்டுள்ளவிடத் தும், அத்துடன் அத்தகைய விடுதொகை களிக்கப்பட்ட வரிமதிப்பீட்டாண்டு தொடர்பில் அத்தகைய கொள்வன வுத் தேதியின்பின்னர் ஐந்தாண்டுகளைக் கொண்டவொரு காலப்பகுதிக்குள் அப்போது அத்தகைய பங்கைக் கொள்வனவு செய்த தனியாளின் இறப்பினால் அல்லாது வேறு வகையில் அத்தகைய பங்கின் சொத்தாண்மை யில் மாற்றமொன்று இருக்குமிடத்தும், இச்சட்டத்தி லுள்ள எது எவ்வாறிருப்பினும், அத்தகைய விடுதொகை அளிக்கப்படாதிருப்பின் விடுதொகை எவ்வாளுக்கு அளிக்கப்பட்டுள்ளதோ அவ்வாள் தொடர் பில் அவ்வாள் எந்த வருமான வரிக்கு ஆளாகியிருந் திருப்பாரோ அந்த வருமானவரிக்கும் அந்த வரிமதிப் பீட்டாண்டிற்கு அறவிடப்பட்ட வரித் தொகைக்கும் இடை யிலான வித்தியாசத்தை உள்ளடக்கிய மேலதிக வரி மதிப்பீடொன்று, செய்யப்படுதல் வேண்டும் என்பதுடன் வரிமதிப்பீட்டு அறிவித்தல், மேன்முறையீடு அத்துடன் லேறு நடவடிக்கைகள் தொடர்பில் அதற்கிணங்க ஏற் புடையனவாதலும் வேண்டும்” ; அத்துடன்

(7) அப்பிரிவின் (8) ஆம் உட்பிரிவில், “உட்பிரிவின் (ஈ) (க) என்னும் பந்தியில்” என்னும் சொற்களுக்கும் எழுத் துக்களுக்கும் பதிலாக, “உட்பிரிவின் (ஈ), (க) அல்லது (ட) என்னும் பந்தியில்” என்னும் சொற்களையும் எழுத் துக்களையும் இடுவதன் மூலம்.

அதற்கு ஏற்புடைத்தாகின்றவாறு பத்துச் சதவீதத்திற்கு மேற்பட்ட அத்தகைய வீதங்களுக்கிணங்க கணிக்கப்படுதல் வேண்டும் ; அத்துடன்

(ஆ) வருமானத்தின் இயைபான பாகம் அத்தகைய மூலதன ஆதாயத்தின் தொகையை விஞ்சவில்லை யாயின் வருமானத்தின் இயைபான பாகம் முழு வதன்மீதும் செலுத்தற்பாலதான வரியானது, இச்சட்டத்தில் முரணாக எது எவ்வாறிருப்பினும் இருபது சதவீதமாதல் வேண்டும்.”

முதன்மைச் சட்ட
வாக்கத்தின்
33 ஆம் பிரிவைத்
திருத்தக.

13. முதன்மைச் சட்டவாக்கத்தின் 33 ஆம் பிரிவு இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது :—

— (1) அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவில்—

(அ) அவ்வுட்பிரிவின் (ஆ) என்னும் பந்திக்கான காப்பு வாசகத்திற்குப் பதிலாக, பின்வரும் காப்பு வாசகத்தை இடுவதன் மூலம் :—

“ஆயினும் விலைகோரிப் பெறப்படும் பங்குடைய பரிசுக் கம்பனியொன்று :—

(i) 1990 ஏப்பிரல் 1 ஆம் தேதியன்று தொடங்குகின்ற வரிமதிப்பீட்டாண்டிற்கும் அத்துடன் அந்த வரி மதிப்பீட்டாண்டை உடனடுத்துப் பின்வரும் மூன்று வரிமதிப்பீட்டாண்டுகளுள் ஒவ்வொன்றிற்கும் ; அத்துடன்

(ii) 1991 ஏப்பிரல் 1 ஆம் தேதியன்று அல்லது அதன் பின்னர் தொடங்குகின்ற ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டிற்கும்,

பந்தி (ஆ) என்பதன்கீழ் வரிசெலுத்துவதற்குப் பொறுப்புடையதாகத் ஆகாது, அத்துடன்—

(ஆ) அவ்வுட்பிரிவின் (ஆ) என்னும் பந்தியை உடனடுத்துப் பின்வரும் பந்தியை உட்புகுத்துவதன் மூலம் :—

“(ஆஆ) 1991 ஏப்பிரல் 1 ஆம் தேதியன்று அல்லது அதன்பின்னர் தொடங்குகின்ற ஏதேனும் வரி மதிப்பீட்டாண்டில் விலை கோரிப் பெறப்படும் பங்குடைய பரிசுக்கக் கம்பெனியொன்றினால் எந்த இலாபங்களின்மீது ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டிற்கு அத்தகைய கம்பெனியின் வரிவிதிக்கற்பாலதான வருமானம் கணிக்கப்படுகின்றதோ அந்த இலாபங்களிலீடுருந்து, வதிவற்ற எவரேனும் ஆளுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் மொத்தப் பங்கிலாபங்களின், கூட்டு மொத்தத் தொகையின் பதினந்து வீதத்திற்குச் சமமான ஒரு தொகை ; அத்துடன்

(2) அப்பிரிவின் (2) ஆம் உட்பிரிவின் (இ) என்னும் பந்தியின்
(ii) ஆம் உட்பந்தியில்,

(i) அவ்வுட்பந்தியின் (அ) என்னும் விடயத்தில், "1980 மார்ச்சு 31 ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்னர் செலுத்தப்படற்பாலதாயின் அதன் ஐம்பது சதவீதத்தால் ; அல்லது" என்னும் சொற்களுக்கும் இலக்கங்களுக்கும் பதிலாக, 1980 மார்ச்சு 31 ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்னர் செலுத்தற்படற்பாலதாயின் அதன் ஐம்பது சதவீதத்தால்; " என்னும் சொற்களையும் இலக்கங்களையும் இடுவதன் மூலம் ;

(ii) அவ்வுட்பந்தியின் (ஆ) என்னும் விடயத்தில் "1980 ஏப்பிரல் 1 ஆம் தேதியன்று அல்லது அதற்குப் பின்னர் செலுத்தப்படற்பாலதாயின் அதன் இருபது சதவீதத்தால்" என்னும் சொற்களுக்கும் இலக்கங்களுக்கும் பதிலாக, "1980 ஏப்பிரல் 1 ஆம் தேதியன்று அல்லது அதற்குப் பின்னர் செலுத்தப்படற்பாலதாயின் அதன் இருபத்தைந்து சதவீதத்தால்" என்னும் சொற்களுக்கும் இலக்கங்களுக்கும் பதிலாக, "1980 ஏப்பிரல் 1 ஆம் தேதியன்று அல்லது அதற்குப் பின்னர் ஆனால் 1990 ஏப்பிரல் 1 ஆம் தேதிக்கு முன்னர் செலுத்தப்படற்பாலதாயின் அதன் இருபத்தைந்து சதவீதத்தால் ; அல்லது " என்னும் சொற்களையும் இலக்கங்களையும் இடுவதன் மூலம் ; அத்துடன்

(iii) அவ்வுட்பந்தியின் (ஆ) என்னும் விடயத்தை உடனடுத்து, பின்வரும் விடயத்தைச் சேர்ப்பதன் மூலம் ;

"(இ) பங்கிலாபம் 1990 ஏப்பிரல் 1 ஆம் தேதியன்று அல்லது அதன்பின்னர் செலுத்தப்படற்பாலதாயின் பதினேழும் பதினேழில் பதினேழு சதவீதத்தால்".

14. முதன்மைச் சட்டவாக்கத்தின் 35 ஆம் பிரிவு, அப்பிரிவின் (ஈ) என்னும் பந்தியை உடனடுத்துப் பின்வரும் பந்தியைச் சேர்ப்பதன் மூலம் :—

"(உ) அந்தப் பங்கிலாபமானது 1991 ஏப்பிரல் 1 ஆம் தேதியன்று அல்லது அதற்குப் பின்னர் விலைகோரிப்பெறப்பட்ட பங்குடைய பகிரங்கக் கம்பெனியொன்றினால் வெளிப்படுத்தப்பட்ட பங்கிலாபமொன்றாக இருக்குமிடத்தும்".

முதன்மைச் சட்ட
வாக்கத்தின்
35 ஆம் பிரிவைத்
திருத்தல்.

முதன்மைச் சட்ட
வாக்கத்தின்
37அ என்னும்
புதிய பிரிவொன்
றை உட்படுத்த
தல்.

15. முதன்மைச் சட்டவாக்கத்தின் 37 ஆம் பிரிவை உடனடித் துப்பின்வரும் பிரிவு இத்தால் உட்படுத்தப்படுகின்றது என்பதுடன் அது அச்சட்டவாக்கத்தின் 37 அ என்னும் பிரிவு என்றும் போன்று பயனுறுதலும் வேண்டும் :—

“வதிவுள்ள கம்பனி ஒவ்வொன்றும் விலைகோரிப் பெறப்பட்ட பங்குடைப் பகிரங்கக் கம்பனி எதனி டமுமிருந்து பெறப்பட்டதும் எவரேனும் வதிவுற்ற செலுத்தப் படற்பாலதுமான எதேனும் பங்கி லாபத்திலிருந்து வருமான வரி யைக்கழித்தல்.

37அ. வதிவுள்ள கம்பனி ஒவ்வொன்றும் இயைபான பங்கிலாபமானது, இச்சட்டத்தின்கீழ் வருமான வரியிலிருந்து விலக்களிக்கப்பட்ட பங்கி லாபமொன்றில் முழுமையாக அல்லது அதன் ஏதேனும் பாகமாக அல்லாதிருக்கும் பங்கிலாப மொன்றின் முழுத்தொகையை அல்லது அதன் ஏதேனும் பாகத்தைக் கொண்டிருப்பின் எவ ரேனும் வதிவுற்ற ஆளுக்கு 1991 ஏப்பிரல் 1ஆம் தேதியன்று அல்லது அதன்பின்னர் செலு த்தற்பாலதாகின்ற அத்தகைய வதிவுள்ள கம் பெனியினால் ஒன்றில் நேரடியாக அல்லது இடை நிலைக் கம்பனி ஒன்றுக்கூடாக அல்லது பல்வற் றிற்கூடாக ஏதேனும் விலைகோரிப் பெறப்பட்ட பங்குடைப் பகிரங்கக் கம்பெனியால் பகிர்ந் தளிக்கப்பட்டு பெறப்பட்ட ஏதேனும் பங்கிலாபத் தொகையிலிருந்து (இதனகத்துப்பின்னர் இப்பிரி லில் “இயைபான பங்கிலாபம்” எனக் குறிப்பீடு செய்யப்படும்). அத்தகைய இயைபான பங்கிலா பத்தின் பதினைந்து சதவீதத்துக்குச் சமமான வருமான வரியைக் கழித்துக்கொள்ளல் வேண் டும் என்பதுடன் இப்பிரிவின் கீழ் வதிவுள்ள கம் பெனியொன்று கழித்துக் கொள்ளுமாறு தேவைப்படுத்தப்பட்ட வருமான வரித்தொகை யானது, அத்தகைய வதிவுள்ள கம்பெனியிட மிருந்து அரசுக்குப் போமதியான கடனொன்றாத லும் வேண்டும் என்பதுடன் அத்தகையதாக உடனடியாக அறவிடப்படற் பாலதாலும் வேண் டும் அல்லது அத்தகைய வதிவுள்ள கம்பெனியி னால் வேறுவகையாக கொடுபடற்பாலதான ஏதே னும் வருமான வரியோடு மேலதிகமாக அத்த கைய வதிவுள்ள கம்பெனியின்மீது வரிமதிப் பிடப்பட்டு அறவிடவும்படலாம் :

ஆயின், இப்பிரிவின் நோக்கங்களுக்காக இயை பான பங்கிலாபத் தொகையைத் தீர்மானிக்கையி ல் ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டிற்காக எந்த இலாபங்களின்மீது அல்லது வருமானத்தின்மீது அத்தகைய வதிவுள்ள கம்பெனியின் வரிவிதிக்கற் பாலதான வருமானம் கணிப்பிடப்பட்டதோ அந்த இலாபங்களிலிருந்து அல்லது வருமானத் திலிருந்து பகிர்ந்தளிக்கப்பட்ட அத்தகைய பங்கி லாபத்தின் அத்தகைய பாகம் கணக்குக் கெடுத் துக் கொள்ளப்படுதலாகாகாது” :

16. முதன்மைச் சட்டவாக்கத்தின் 38 ஆம் பிரிவு இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது :—

முதன்மைச் சட்ட
வாக்கத்தின்
38 ஆம் பிரிவைத்
திருத்ததல்.

(1) அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவில் அவ்வுட்பிரிவிற்கான காப்புவாசகத்தில் “ஆனால் 1984 ஆம் ஆண்டு ஏப்பிரல் 1 ஆம் தேதிக்குமுன்னர்” என்னும் சொற்களுக்கும் இலக்கங்களுக்கும் பதிலாக “ஆனால் 1984 ஏப்பிரல் 1 ஆம் தேதிக்கு முன்னர், அல்லது 1991 ஏப்பிரல் 1 ஆம் தேதியன்று அல்லது அதன்பின்னர் எவரேனும் வதிவுள்ள ஆளுக்கு விலகோரிப் பெறப்படும் பங்குடைப்பகிரங்கக் கம்பெனியொன்றினால் வெளிப்படுத்தப் பட்ட பங்கிலாபமெதற்கும் ஏற்படையனவாதலாகாது.”; என்னும் சொற்களை இடுவதன் மூலம்.

(2) அப்பிரிவின் (3) ஆம் உட்பிரிவில்,

(அ) அவ்வுட்பிரிவின் (இ) என்னும் பந்தியில் “பதினேழில் மூன்று சதவீதத்தால்” மற்றும் “பதினேழில் மூன்று சதவீதத்திற்குச்” என்னும் சொற்களுக்குப் பதிலாக முறையே “பதினேழும் பதினேழில் பதினொரு சதவீதத்தால்” மற்றும் “பதினேழும் பதினேழில் பதினொரு சதவீதத்திற்குச்” என்னும் சொற்களை இடுவதன் மூலம்; அத்துடன்

(ஆ) அவ்வுட்பிரிவிற்கான காப்புவாசகத்தில்—

(i) “எதேனும் பங்கிலாபத் தொகைக்கு அல்லது அதன்தொடர்பில்,” என்னும் சொற்களுக்குப் பதிலாக, “எதேனும் பங்கிலாபத் தொகைக்கு அல்லது அதன் தொடர்பில் ; அல்லது” என்னும் சொற்களை இடுவதன் மூலம் ; அத்துடன்

(ii) அக்காப்பு வாசகத்தின் (இ) என்னும் பந்தியை உடனடித்துப் பின்வரும் பந்தியைச் சேர்ப்பதன் மூலம் :—

“(ஈ) 1991 ஏப்பிரல் 1 ஆம் தேதியன்று அல்லது அதன்பின்னர் விலகோரி பெறப்படும் பங்குடைப்பகிரங்கக் கம்பெனியொன்றிடமிருந்து பெறப்பட்ட எதேனும் பங்கிலாபத்தொகைக்கு அல்லது அது தொடர்பில்,”.

முதன்மைச் சட்ட
வாக்கத்தின்
44 ஆம் பிரிவைத்
திருத்ததல்.

17. முதன்மைச் சட்டவாக்கத்தின் 44 ஆம் பிரிவு, அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவில் அவ்வுட்பிரிவிற்கான காப்பு வாசத்தில் “ஆள் ஒருவருக்கு ஏற்புடைய தாதலாகாது”, என்னும் சொற்களுக்குப் பதிலாக, “ஆள் ஒருவருக்கு ஏற்புடைய தாதலாகாது”:

ஆயின், மேலும் இவ்வுட்பிரிவின் நோக்கங்களுக்காக—

- (i) “நம்பிக்கைப் பொறுப்பு” என்பது கூறு நம்பிக்கைப் பொறுப்பு எதனையும் உள்ளடக்குதலாகாது;
- (ii) “நம்பிக்கைப் பொறுப்பாளர்” என்பது “கூறு நம்பிக்கைப் பொறுப்பு எதனையும் நம்பிக்கைப் பொறுப்பாளரை உள்ளடக்குதலாகாது.” என்னும் சொற்களை இடுவதன் மூலம்.

முதன்மைச் சட்ட
வாக்கத்தின்
60 ஆம் பிரிவைத்
திருத்ததல்.

18. முதன்மைச் சட்டவாக்கத்தின் 60 ஆம் பிரிவு, அப்பிரிவின் (4) ஆம் உட்பிரிவை உடனடுத்துப் பின்வரும் உட்பிரிவைச் சேர்ப்பதன் மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது—

“(5) இப்பிரிவின் நோக்கங்களுக்காக “நம்பிக்கைப்பொறுப்பு” என்னும் பதம் கூறு நம்பிக்கைப் பொறுப்பு எதனையும் உள்ளடக்குதலும் அத்துடன் “நம்பிக்கைப்பொறுப்பாளர்” என்னும் பதம் கூறு நம்பிக்கைப் பொறுப்பு எதனையும் நம்பிக்கைப் பொறுப்பாளரை உள்ளடக்குதலும் ஆகாது”.

முதன்மைச் சட்ட
வாக்கத்தின்
64 ஆம் பிரிவைத்
திருத்ததல்.

19. முதன்மைச் சட்டவாக்கத்தின் 64 ஆம் பிரிவு, “நம்பிக்கைப் பொறுப்பொன்றின் நம்பிக்கை பொறுப்பாளர்கள்” என்னும் சொற்களுக்குப் பதிலாக, “எதேனும் நம்பிக்கைப் கூறு பொறுப்பு அல்லாத நம்பிக்கைப் பொறுப்பொன்றின் நம்பிக்கைப் பொறுப்பாளர்கள்” என்னும் சொற்களை இடுவதன் மூலம்.

முதன்மைச் சட்ட
வாக்கத்தில் புதிய
தலைப்பையும் 64அ
என்னும் புதிய
பிரிவையும்
உட்புகுத்ததல்.

20. முதன்மைச் சட்டவாக்கத்தின் 64 ஆம் பிரிவை உடனடுத்துப் பின்வரும் புதிய தலைப்பும் புதிய பிரிவும் இத்தால் உட்புகுத்தப்படுகின்றன என்பதுடன் அவை முதன்மைச் சட்டவாக்கத்தின் “ஆஆ கூறு நம்பிக்கைப் பொறுப்புகள்” எனவும் “பிரிவு 64 அ” எனவும் பயனுறுதலும் வேண்டும்:—

“ஆஆ—கூறு நம்பிக்கைப் பொறுப்புகள்.

கூறு நம்பிக்கைப்
பொறுப்பு ஒவ்வொன்றும்
கம் பெனியொன்றாகக்
கருதப்படுதல்.

64அ. (1) இச்சட்டத்தின் நோக்கங்களுக்காக கூறு நம்பிக்கைப் பொறுப்பு ஒவ்வொன்றும் அத்துடன் இருவயினுடைய நிதியம் ஒவ்வொன்றும் இலங்கையில் வதிவுள்ள கம்பெனியொன்றாகக் கருதப்படுதல் வேண்டும் என்பதுடன் அதற்குரிய இலங்கையில் வதிவுள்ள கம்பெனிகள் தொடர்பிலான இச்சட்டத்தின் ஏற்பாடுகள் கூறு நம்பிக்கைப் பொறுப்பு ஒவ்வொன்றிற்கும் அத்துடன் இருவயினுடைய நிதியம் ஒவ்வொன்றிற்கும் ஏற்றமாற்றங்களுடன் ஏற்புடையனவாகத் வேண்டும்.

(2) ஓராம் உட்பிரிவின் ஏற்பாடுகளின் பொது மைக்குப் பங்கமின்றி—

- (அ) ஏதேனும் கூறு நம்பிக்கைப் பொறுப்பி லுள்ள அல்லது இருவயினொத்த நிதி யமொன்றிலுள்ள ஒரு “கூறு” அக்கம் பெனியின் “பங்கு” ஒன்றாகக் கருதப்படுதல் வேண்டும் ;
- (ஆ) ஏதேனும் கூறு நம்பிக்கைப் பொறுப்பில் அல்லது இருவயினொத்த நிதியத்தில் கூறென்றைக்கொண்டிருப்பவர் அக்கம் பெனியின் பங்குதாரர் ஒருவராகக் கருதப் படுதல் வேண்டும் ;
- (இ) அக்கூறு நம்பிக்கைப் பொறுப்பிற்கமைய அல்லது இருவயினொத்த நிதியத்திற்க மைய ஏதேனும் ஆசனத்திலிருந்து அல் லது அக்கூறு நம்பிக்கைப் பொறுப்பிற் காக அல்லது இருவயினொத்த நிதியத் திற்காக அல்லது அதன் சார்பில் அத்த கைய நம்பிக்கைப் பொறுப்பினால் அல் லது ஏதேனும் இருவயினொத்த நிதி யத்தின் கட்டுக்காப்பாளரினால் கொண்டு நடாத்தப்படும் ஏதேனும் வியாபாரத்தி னின்றி ஏதேனும் கூறு நம்பிக்கைப் பொறுப்பின் நம்பிக்கைப் பொறுப்பாள ரால் அல்லது அத்தகைய கட்டுக்காப்பாள ரினால் பெறப்பட்ட அல்லது அவரது நன் மைக்கென அவருக்கு உண்டான அல் லது திரண்ட இலாபங்களும் வருமான மும் அக்கம்பெனியின் இலாபங்களும், வருமானமாகக் கருதப்படுதல் வேண்டும் ;
- (ஈ) ஏதேனும் கூறு நம்பிக்கைப் பொறுப்பி னது அல்லது இருவயினொத்த நிதியத் தினது இலாபங்களை அல்லது வருமா னத்தை அதன் கூறுகளைக் கொண்டி ருப்பவர்களுக்குப் பகிர்ந்தளித்தல் எது வும் அக்கம்பெனியின் பங்குதாரர்களுக் குப் பகிர்ந்தளிக்கப்படும் பங்கிலாப மொன் றாகக் கருதப்படுதல் வேண்டும் ; அத்து துடன்.
- (உ) ஏதேனும் கூறு நம்பிக்கைப் பொறுப்பின் அல்லது இருவயினொத்த நிதியத்தின் செலுத்தப்பட்ட பெறுமதியானது, அக்கம் பெனியின் ஏதேனும் பங்கின் செலுத்தப் பட்ட பெறுமதியாகக் கருதப்படுதல் வேண்டும் ;

(3) ஏதேனும் கூறு நம்பிக்கைப் பொறுப்பின் முகாமையாளருக்கு அல்லது நம்பிக்கைப் பொறுப்பாளருக்கு அல்லது ஏதேனும் இருவயினொத்த நிதியத்தின் முகாமையாளருக்கு அல்லது கட்டுக்காப்பாளருக்கு வேதனம் என்ற வகையில் அக்கூறு நம்பிக்கைப்பொறுப்பின் அல்லது இருவயினொத்த நிதியத்தின் நிதிகளிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்ட அல்லது செலுத்தப்பட்ட ஏதேனும் பணத்தொகை, 23 ஆம் பிரிவின் நோக்கங்களுக்காக, அக்கம்பெனியால் அதன் வருமானத்தின் உற்பத்தியில் உறப்பட்ட வெளிப்பாடுகளும் செலவுகளும் ஆகும் எனக் கருதப்படுதல் வேண்டும்.

முதன்மைச் சட்டவாக்கத்தின் 97 ஆம் பிரிவைத் திருத்ததல்.

21. முதன்மைச் சட்டவாக்கத்தின் 97 ஆம் பிரிவு அப்பிரிவின் (3) ஆம் உட்பிரிவில் "1985, ஏப்பிரல் 1 ஆம் தேதியன்று அல்லது அதன்பின்னர் தொடங்குகின்ற" என்னும் சொற்களுக்கும் இலக்கங்களுக்கும் பதிலாக, "1985 ஏப்பிரல் 1 ஆம் தேதியன்று அல்லது அதன்பின்னர் தொடங்குகின்றதும், அத்துடன் 37அ என்னும் பிரிவின்கீழ், 1991 ஏப்பிரல் 1 ஆம் தேதியன்று அல்லது அதன் பின்னர் தொடங்குகின்றதமான ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டில்" என்னும் சொற்களையும் இலக்கங்களையும் இடுவதன் மூலம்.

முதன்மைச் சட்டவாக்கத்தின் 135 ஆம் பிரிவைத் திருத்ததல்.

22. முதன்மைச் சட்டவாக்கத்தின் 135 ஆம் பிரிவு, "நம்பிக்கை பொறுப்புக்கான பயன்பெறுநர்மேல் விதிக்கற்பாலதான" என்னும் சொற்களுக்குப் பதிலாக, "ஏதேனும் கூறு நம்பிக்கைப் பொறுப்பாக, அல்லாத நம்பிக்கைப் பொறுப்பொன்றிற்கான பயன்பெறுநர்மேல் விதிக்கற்பாலதான" என்னும் சொற்களை இடுவதன் மூலம்.

முதன்மைச் சட்டவாக்கத்தின் 163 ஆம் பிரிவைத் திருத்ததல்.

23. முதன்மைச் சட்டவாக்கத்தின் 163 ஆம் பிரிவு இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது:—

(1) "சந்தைப் பெறுமதி" என்பதன் வரைவிலக்கணத்தை உடனடுத்துப் பின்வரும் வரைவிலக்கணத்தை உட்புகுத்துவதன் மூலம்—

"இருவயினொத்த நிதியம்" என்பது பிணைப்பொறுப்புகள் பேரவையால் இருவயினொத்த நிதியமொன்றாக உரிமமளிக்கப்பட்ட ஏதேனும் இருவயினொத்த நிதியம் என்று பொருளாகும்;

(2) "விலைகோரிப் பெறப்படும் பங்குடைப் பகிரங்கக் கம்பெனி" என்பதன் வரைவிலக்கணத்திற்குப் பதிலாக பின்வரும் வரைவிலக்கணத்தை இடுவதன் மூலம்:—

"விலைகோரிப் பெறப்படும் பங்குடைப் பகிரங்கக் கம்பெனி" என்பது இலங்கையில் வதிவுள்ளதும் அக்கம்பெனி தொடர்பில், 1990 ஏப்பிரல் 1 ஆம் தேதியன்று அல்லது அதன்பின்னர் தொடங்குகின்ற ஏதேனும் வரிமதிப்பீட்டு ஆண்டு தொடர்பில் எக்கம்பெனியின் பங்கு

கள் வரிமதிப்பீட்டாண்டு முழுவதும் விலைக்கோரிப் பெறப் படுகின்றனவோ அக்கம்பெனியொன்றாகும் என விலை மதிப்பீட்டாளர் திருப்தியுறுகின்றாரோ அக்கம்பெனியெதுவுமென அல்லது அக்கம்பெனியானது அந்த வரிமதிப்பீட்டாண்டின்போது கூட்டிணைக்கப்பட்டவிடத்து கூட்டிணைப்புத் தேதியிலிருந்து அந்த வரிமதிப்பீட்டாண்டின் இறுதிவரை பிணையங்கள் பேரவையால் உரிமமளிக்கப்பட்ட ஏதேனும் பங்குத்தொகுதி பரிவர்த்தனை நிலையத்தால் வெளியிடப்பட்ட அலுவலக முறையான நிர்வாகி உள்ள கம்பெனியொன்று எனப் பொருள்படும் ;

(3) “வதியுள்ள அல்லது இலக்கையில் வதியுள்ள” என்பதன் வரைவிலக்கணத்தை உடனடுத்துப் பின்வரும் வரைவிலக்கணத்தை உட்புகுத்துவதன் மூலம் :—

“பிணையங்கள் பேரவை” என்பது 1987 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க பிணையங்கள் பேரவைச் சட்டத்தால் தாபிக்கப்பட்ட பிணையங்கள் பேரவை என்று பொருளாகும்.

(4) “நம்பிக்கைப் பொறுப்பாளர்” என்பதன் வரைவிலக்கணத்தில் “எவரேனும் ஆளின் சார்பில்” என்னும் சொற்களுக்குப் பதிலாக, “எவரேனும் ஆளின் சார்பிலும் அத்துடன் ஏதேனும் கூறு நம்பிக்கைப் பொறுப்புத் தொடர்பில், அத்தகைய கூறு நம்பிக்கைப் பொறுப்பை உருவாக்கும் சாதனத்தினால் அக்கூறு நம்பிக்கைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட ஆளின் சார்பிலும்” என்னும் சொற்களை இடுவதன் மூலம் ; அத்துடன்

(5) “நம்பிக்கைப் பொறுப்பாளர் என்பதன் வரைவிலக்கணத்தை உடனடுத்துப் பின்வரும் வரைவிலக்கணத்தை உட்புகுத்துவதன் மூலம் :—

“கூறு நம்பிக்கைப் பொறுப்பு” என்பது பிணையங்கள் பேரவையால் கூறு நம்பிக்கைப் பொறுப்பொன்றாக உரிமமளிக்கப்பட்ட ஏதேனும் கூறு நம்பிக்கைப் பொறுப்பு என்று பொருளாகும்”

முதன்மைச் சட்டவாக்கத்திற்கான இரண்டாம் அட்டவணையைத் திருத்ததல்.

24. முதன்மைச் சட்டவாக்கத்திற்கான இரண்டாம் அட்டவணை இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது :—

(1) அந்த அட்டவணையின் பாகம் V என்பதில் “1980 ஏப்ரல் 1 ஆம் தேதியன்று அல்லது அதன் பின்னர் தொடங்கும்” என்னும் சொற்களுக்கும் இலக்கங்களுக்கும் பதிலாக, “1980 ஏப்ரல் 1 ஆம் தேதியன்று

அல்லது அதன் பின்னர், ஆனால் 1990 ஏப்பிரில் 1 ஆம் தேதிக்கு முன்னர் தொடங்கும்” என்னும் சொற்களையும் இலக்கங்களையும் இடுவதன் மூலம்;

(2) அந்த அட்டவணியின் பாகம் V என்பதனை உடனடுத்துப் பின்வரும் பாகங்களை உட்புகுத்துவதன்மூலம்:—

பாகம் V அ

1991 ஏப்பிரில் 1 ஆம் தேதியன்று தொடங்குகின்ற வரிமதிப் பீட்டாண்டு தொடர்பில் விலைகோரிப் பெறப்படும் பங்குடைக் கம் பெனியொன்றும் அக்கம்பெனி தொடர்பில் விலைமதிப்பீட்டாளர், 1992 மார்ச்சு 31 ஆம் தேதியன்றுள்ளவாறு:—

- (i) அக்கம்பெனியின் பங்குப் பதிவேட்டில் பங்குதாரர்களாக பதிவுசெய்யப்பட்டுள்ள ஆட்களின் எண்ணிக்கை இரு நூறை விஞ்சுகின்றது எனவும்; அத்துடன்
- (ii) ஐந்து ஆட்கள் ஒருமித்து நேரடியாகவோ அல்லது எவரேனும் நியமத்தர் ஊடாகவோ அத்தேதியன்றுள்ள வாறு அக்கம்பெனியின் வழங்கப்பட்ட மொத்தப் பங்கு மூலதனத்தின் அறுபது சதவீதத்திற்கு மேல் கொண்டிருக்கவில்லை எனவும் திருப்தியுறுகின்றாரோ அந்தக் கம்பெனியொன்றுமாகிய ஏதேனும் கம்பெனி முறையே 1990 ஏப்பிரில் 1 ஆம் தேதியன்றும் 1991 ஏப்பிரில் 1 ஆம் தேதியன்றும் தொடங்குகின்ற வரிமதிப்பீட்டாண்டிற்கு அக்கம்பெனியின் வரிவிதிக்கற்பாலதான வருமானத்தின் மீது 40 சதவீதம்:

ஆயினும், அத்தகைய கம்பெனியானது, 1987 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க, பரிசீலனைக் கூட்டுத்தாபனங்களையும் அரசாங்கத்திற்கு உரித்தாக்கப்பட்ட தொழிற் பொறுப்பு முயற்சிகளையும் பரிசீலனைக் கம்பெனிகளாக மாற்றுதற் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் ஏதேனும் பரிசீலனைக் கூட்டுத்தாபனம் அல்லது அரசாங்கத், திற்கு உரித்தாக்கப்பட்ட ஏதேனும் தொழிற் பொறுப்பு முயற்சி கம்பெனியொன்றாக மாற்றப்படுவதன் மூலம் உருவாக்கப்பட்ட கம்பெனியாகவிருக்குமிடத்து, அத்தகைய கம்பெனி தொடர்பில் இப்பாகத்தின் ஏற்பாடுகள், (ii) ஆம் இனத்தில், “அறுபது சதவீதம்” என்னும் சொற்களைப் பற்றிய குறிப்பீட்டிற்குப் பதிலாக “அறுபத்தைந்து சதவீதம்” என்னும் சொற்களைப் பற்றிய குறிப்பீடு இடப்பட்டதைப் போன்று ஏற்புடையனவாதல் வேண்டும்.

இப்பாகத்தின் நோக்கங்களுக்காக—(அ) இனம் (i) அல்லது இனம் (ii) என்பதில் குறிப்பீடு செய்யப்பட்ட எவரேனும் ஆள்—

(அ) எவரேனும் தனியாளாக இருக்குமிடத்து, அத்தனியாளினால் அவரது அல்லது அவளது வாழ்க்கைத் துணையால் அல்லது (அத்தேதியன்றுள்ள

வாறு ஒரு பின்னையாக அல்லாது எவரேனும் புதல்வன் அல்லது புதல்வியல்லாத வேறு) பின்னாளால் நேரடியாகவாயினுஞ்சரி அல்லது எவரேனும் நியமத்தர் ஊடாகவாயினுஞ்சரி கொண்டிருக்கப்படும் அக்கம்பெனியின் ஏதேனும் பங்கு அத்தனியாளினால் கொண்டிருப்பதாகக் கருதப்படுதல் வேண்டும் ;

(ஆ) ஏதேனும் கொளிக் கம்பெனியின் ஏதேனும் துணைநிலைக் கம்பெனியாகவிருக்குமிடத்து அத்தகைய துணைநிலைக்கம்பெனியால் கொண்டிருக்கப்படும் அக்கம்பெனியின் ஏதேனும் பங்கு அத்தகைய கொளிக்கம்பெனியால் கொண்டிருக்கப்படுவதாகக் கருதப்படுதல் வேண்டும்.

“ கொளிக்கம்பெனி ” அத்துடன் “ துணைநிலைக் கம்பெனி ” என்னும் சொல்லமைப்புகள் 1982 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க கம்பெனிகள் சட்டத்தின் 150 ஆம் பிரிவில் முறையே அவற்றிற்குக் குறித்தொதுக்கப்பட்ட அதே பொருள்களையுடையனவாதல் வேண்டும்.

பாகம் V ஆ

1992 ஏப்பிரல் 1 ஆம் தேதியன்று அல்லது அதன்பின்னர் தொடங்குகின்ற ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டு தொடர்பில் விலை கோரிப்பெறப்பட்ட பங்குடைய பகிரங்கக் கம்பெனியும் அக்கம்பெனி தொடர்பில் அந்த வரிமதிப்பீட்டாண்டில் இறுதித் தினத்தன்று,

(i) அத்தகைய கம்பெனியின் பங்குப் பதிவேட்டில் பங்குதாரர்களின் பதிவுசெய்யப்பட்டுள்ள ஆட்களின் எண்ணிக்கை இருநூற்ற லிஞ்சவில்லை எனவும் ; அத்துடன்

(ii) அத்தேதியன்றுள்ளவாறு ஐந்து ஆட்கள் ஒருமித்து நேரடியாகவோ அல்லது எவரேனும் நியமத்தர் ஊடாகவோ அக்கம்பெனியின் வழங்கப்பட்ட மொத்தப்பங்கு மூலதனத்தின் அறுபது சதவீதத்திற்கு மேல் கொண்டிருக்கவில்லை எனவும்

விலைமதிப்பீட்டாளர் திருப்தியுறுகின்றாரோ அக்கம்பெனியுமாகிய ஏதேனும் கம்பெனி

அந்த வரிமதிப்பீட்டாண்டிற்கு அக்கம்பெனியின் வரிவிதிக்கற்பாலதான வருமானத்தின் மீது 40 சதவீதம்:

ஆயினும் அத்தகைய கம்பெனியானது, 1987 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க, பகிரங்கக் கூட்டுத்தாபனங்களையும் அரசாங்கத்திற்கு உரித்தாக்கப்பட்ட தொழிற் பொறுப்பு முயற்சிகளையும் பகிரங்கக் கம்பெனிகளாக மாற்றுதற் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் ஏதேனும் பகிரங்கக் கூட்டுத்தாபனம் அல்லது அரசாங்கத்திற்கு உரித்தாக்கப்பட்ட ஏதேனும் தொழில் பொறுப்பு முயற்சி, கம்பெனி யொன்றாக மாற்றப்படுவதற்குமுன்பு உருவாக்கப்பட்ட கம்பெனியாக

விருக்குமிடத்து, அத்தகைய கம்பெனி தொடர்பில் இப்பாகத்தின்
ஏற்பாடுகள் (ii) ஆம் இனத்தில் “அறுபது சதவீதம்” என்
னும் சொற்களைப் பற்றிய குறிப்பிட்டிருப்பதிலாக “அறுபத்
தைந்து சதவீதம்” என்னும் சொற்களைப் பற்றிய குறிப்பீடு
இடப்பட்டதைப் போன்று ஏற்புடையனவாதல் வேண்டும்:

இப்பாகத்தின் நோக்கங்களுக்காக இனம் (i) அல்லது
இனம் (ii) என்பதில் குறிப்பீடு செய்யப்பட்ட எவரேனும்
ஆள்—

(அ) எவரேனும் தனியாளாக இருக்குமிடத்து,
அத்தனியாளினால் அவரது அல்லது
அவளது வாழ்க்கைத் துணையால் அல்
லது (அத்தேதியன்றுள்ளவாறு ஒரு
பிள்ளையாக அல்லாத எவரேனும் புதல்
வன் அல்லது புதல்வியல்லாத வேறு)
பிள்ளைகளால் நேரடியாகவாயினுஞ்சரி
அல்லது எவரேனும் நியமத்தர் ஊடாக
வாயினுஞ்சரி கொண்டிருக்கும் அக்கம்
பெனியின் ஏதேனும் பங்கு அத்தனி
யாளினால் கொண்டிருக்கப்படுவதாகக்
கருதப்படுதல் வேண்டும் ;

(ஆ) ஏதேனும் கொளிக் கம்பெனியின் ஏதேனும்
துணைநிலக்கம்பெனியாக இருக்கு
மிடத்து அத்தகைய துணைநிலக் கம்
பெனியால் கொண்டிருக்கப்படும் அக்
கம்பெனியின் ஏதேனும் பங்கு அத்த
கைய கொளிக்கம்பெனியால் கொண்
டிருக்கப்படுவதாகக் கருதப்படுதல்
வேண்டும்.

“கொளிக்கம்பெனி” அத்துடன் “துணைநிலக்கம்
பெனி” என்னும் சொல்லமைப்புகள் 1982 ஆம்
ஆண்டின் 17 ஆம் இலக்க கம்பெனிகள் சட்டத்
தின் 150 ஆம் பிரிவில் முறையே அவற்றிற்குக்
குறித்தொதுக்கப்பட்ட அதே பொருள்களையுடைய
னவாதல் வேண்டும்.

(3) “பாகம் VIII அ”, “பகிரங்கக் கூட்டுத்தாபனங்கள்”
என்னும் சொற்களுக்கும் இலக்கங்களுக்கும் பதிலாக

பாகம் IX

“பகிரங்கக் கூட்டுத்தாபனங்கள்” என்னும் சொற்களையும்
இலக்கங்களையும் இடுவதன் மூலம்.

(4) அவ்வட்டவணையின் இறுதியில் பின்வரும் பாகத்தைச் சேர்ப்பதன் மூலம் ;

“ பாகம் X ”

சூறு நம்பிக்கைப் பொறுப்பு அல்லது பரஸ்பர நிதியம், 1990 ஏப்பிரல் 1 ஆம் தேதியன்று அல்லது அதன்பின்னர் தொடங்கும் வரிமதிப்பீட்டாண்டு ஒவ்வொன்றுக்கும் வருமான வரி வீதம்:

அக்சூறு நம்பிக்கைப் பொறுப்பின் அல்லது பரஸ்பர நிதியத்தின் வரிவிதிக்கற்பாலதான வருமானத்தின் மீது 50 சதவீதம்.”.

25. முதன்மைச் சட்டவாக்கத்திற்கான ஏழாம் அட்டவணை, அவ்வட்டவணையின் (iii) ஆம் இனத்தில், “ ஒரு சிறிய கம் பெனி அல்லது விலைகோரிப் பெறப்படும் பங்குடை பகிரங்கக் கம்பெனி அல்லது மக்கள் கம்பெனி தவிர்ந்த வேறு ஏதேனும் “கம்பெனியால் செய்யப்பட்ட” என்னும் சொற்களுக்குப்பதிலாக (ஒரு சிறிய கம்பெனி, அல்லது விலைகோரிப் பெறப்படும் பங்குடைப் பகிரங்கக் கம்பெனி அல்லது ஒரு மக்கள் கம்பெனி தவிர்ந்த வேறு) சூறு நம்பிக்கைப் பொறுப்பொன்றினால் அல்லது ஓர் இருவயினொத்த நிதியத்தால் அல்லது ஒரு கம்பெனியால் செய்யப்பட்ட ” என்னும் சொற்களை இடுவதன்மூலம்.

முதன்மைச் சட்ட வாக்கத்திற்கான ஏழாம் அட்டவணையைத் திருத்தாதல்.

26. (1) இச்சட்டத்தின் 2 (3) ஆம் பிரிவினால் முதன்மைச் சட்டவாக்கத்தின் 8 ஆம் பிரிவிற்குச் செய்யப்பட்ட திருத்தம் எல்லா நோக்கங்களுக்காகவும் 1990 ஏப்பிரல் 1 ஆம் தேதியன்று வலுவுக்கு வந்திருப்பதாகக் கருதப்படுதல் வேண்டும்.

கடந்த காலதல் உன்னடக்கும் பயன்.

(2) இச்சட்டத்தின் 3 ஆம் பிரிவினால் முதன்மைச் சட்டவாக்கத்தின் 9 (1) ஆம் பிரிவிற்குச் செய்யப்பட்ட திருத்தம் எல்லா நோக்கங்களுக்காகவும் 1990 ஏப்பிரல் 1 ஆம் தேதியன்று நடைமுறைக்கு வந்திருப்பதாகக் கருதப்படுதல் வேண்டும்.

(3) இச்சட்டத்தின் 11 (2) (i) ஆம் பிரிவினால் முதன்மைச் சட்டவாக்கத்தின் 31 (2) (ஆ) என்னும் பிரிவிற்குச் செய்யப்பட்ட திருத்தம் எல்லா நோக்கங்களுக்காகவும், 1980 ஏப்பிரல் 1 ஆம் தேதியன்று வலுவுக்கு வந்திருப்பதாகக் கருதப்படுதல் வேண்டும்.

(4) இச்சட்டத்தின் 13 (2) ஆம் பிரிவினால் முதன்மைச் சட்டவாக்கத்தின் 33 (2) ஆம் பிரிவிற்குச் செய்யப்பட்ட திருத்தம் எல்லா நோக்கங்களுக்காகவும் 1990 யூன் 12 ஆம் தேதியன்று வலுவுக்கு வந்திருப்பதாகக் கருதப்படுதல் வேண்டும்.

(5) இச்சட்டத்தின் 16 (2) (அ) என்னும் பிரிவினால் முதன்மைச் சட்டவாக்கத்தின் 38 (3) ஆம் பிரிவிற்குச் செய்யப்பட்ட திருத்தம் எல்லா நோக்கங்களுக்காகவும் 1990 ஆன் 12 ஆந் தேதியன்று வலுவுக்கு வந்திருப்பதாகக் கருதப்படுதல் வேண்டும்.

ஒவ்வாமை ஏற்ப
படும் பட்சத்தில்
சிங்கள உரையே
மேலோங்கி
நிற்றல்.

27. இச்சட்டத்தின் சிங்கள உரைக்கும் தமிழ் உரைக்கும் இடையே ஏதேனும் ஒவ்வாமை ஏற்படும் பட்சத்தில், சிங்கள உரையே மேலோங்கி நிற்றல் வேண்டும்.

பாராளுமன்றத்தின் சட்டமூலங்களினதும் சட்டங்களினதும் தமிழ்ப் பிரதிகளின் வருடாந்த சந்தா (உள்நாடு) ரூபா 1,387; (வெளிநாடு) ரூபா 1,849; ஒவ்வொன்றும் திசெம்பர் மாதம் 15 ஆந் தேதிக்குமுன் எதிர்வரும் ஆண்டுக்கான சந்தாப்பணம் அத்தியட்சகர், அரசாங்க வெளியிட்டது வலகம், கொழும்பு 1 என்ற விலாசத்திற்கு அனுப்பப்பட வேண்டும்.